

ஏப்ரல் 2010 April | இதழ் 231 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



சத்தியமுணர்ந்த பேர்க்குச்
சாவென்பதொன்று முண்டோ?



20th Year

a monthly information digest
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Growing
with the
Community
ESTD-1991



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
ரஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
என். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
என். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

வணங்காத வைகாசி

நாட்களும் வாரங்களும் மாதங்களும் வேகமாக ஓடுகின்றன! நேற்றுப் போல அந்த நாட்கள் உள்ளன. ஆனால், ஒரு வருடம் பூர்த்தியடையப் போகின்றது.

அடுத்த மாதம் வைகாசி (மே). தியாகம், தீரம், வீரம் ஆகியவைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட 'தமிழீழ விடுதலைப் பயணம்', எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த மாதம்.

மண்ணை நேசித்து அதன் மீட்பை யாசித்து வாழ்ந்த பத்தாயிரம் மறவர்களையும், அந்தத் தீரர்களையும் மண்ணையும் பிரிய மனமின்றி ஒன்றி வாழ்ந்த முப்பதாயிரம் மக்களையும் சிங்கள அராஜகம் காவு கொண்ட மாதம்.

தேசியம்-தாயகம்-தன்னாட்சி என்ற முக்கோட்பாடுகளை நெஞ்சள் வரித்து, எவருக்கும் தலை வணங்காது வாழ்ந்த மூன்று லட்சம் உறவுகள் நடைப்பிணங்களாக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. இவர்களுள் எத்தனை பேர் இன்னமும் உயிருடன் வாழ்கின்றனர்? இராணுவ வலயத்துள் சிக்கியுள்ள எஞ்சியோரின் மீட்சி எப்போது?

ஈழத்தமிழரின் விடயத்தில் ஏதோ செய்வதுபோல மேற்குலக காட்சி வழங்குகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் விசாரணை என்ற பெயரில் எதனையோ அறிவித்து வருகிறார். சனல்-4 காணொளி, டப்ளின் விசாரணை என்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.

நல்லது: இவைகள் நடைபெறத்தான் வேண்டும். ஆனால் புலத்தில் வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்? இப்படியான விடயங்களைக் கையாளவென எங்கள் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புப் போலவே நாமும் இருக்கப் போகின்றோமா?

எம்மால் முடிந்த வரை எங்கள் மறவர்களையும் மக்களையும் நினைவூட்டும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பணி எம்முன்னால் காத்திருக்கிறது. மே 18ஆம் திகதி மட்டுமன்றி, மே மாதம் முழுவதும் 'வணங்காத வன்னி'யை நினைவுகூறும் நிகழ்வுகள் நடைபெறவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் இந்த மாதமே ஆரம்பமாக வேண்டும்.

உயிரான உணர்வுகள் நீறு பூத்த நெருப்பாக மனதுள் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், நிலத்தில் வாழும் தமிழர் 'அடுத்தது என்ன?' என்ற கேள்வியுடன் இருக்கும் வேளையில், அவர்கள் எதிர்பாராததும் விரும்பாததுமான தேர்தலொன்று அங்கு புகுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய தலைமை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் 'தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி'க்கு ஆதரவு தெரிவிப்பது, விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய மறவர்களுக்கும் மக்களுக்கும் நாம் செய்யும் மைகாறு.

நிலமும் புலமும் இவ்விடயத்தில் இணைந்து இயங்குவதற்கு முன்மாதிரியாக, ஐரோப்பிய தமிழர் அமைப்புகள் பணிகளை ஆரம்பித்துள்ளன. கனடிய நாட்டுத் தமிழரின் 'தலைமை'ச் சக்திகள் தங்கள் ஆதரவை 'தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி'க்கு வழங்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இதனை இங்குள்ள உறவுகள் தெரிந்தும் புரிந்தும் செயற்படுவது, 'வணங்காத வைகாசி'க்கான வாக்குறுதியாக அமையும்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

18 ஆண்டுகள் பூர்த்தி 19வது ஆண்டில் பாதம்



பெப்ரவரி 15ஆம் திகதி வருடாந்த வைபவம்

உங்கள் ஆதரவுடன் நடை பயின்று வரும் வரும் 'தமிழர் தகவல்', இந்த மாதத்துடன் பதினெட்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. பதினெட்டு என்பது வாழ்வின் ஒரு முக்கிய பருவம்.

அடுத்த மாதம் (2009 பெப்ரவரி), தகவல் தனது பத்தொன்பதாவது படியில் பாதம் பதிக்கின்றது. பெப்ரவரி என்பது தகவலுக்கும் அதன் குடும்பத்தினருக்கும் அதனது வாசக அன்பர்களுக்கும் ஒரு மகிழ்வுக்குரிய மாதம்.

இதற்கு இரண்டு காரணங்களுண்டு. பெப்ரவரி மாத இதழ் சுமார் 160 பக்கங்களுடன் ஆண்டு மலராக வெளிவருவது முதலாவது. மலர் வெளியீட்டு நிகழ்வு, வருடாந்த விருது வழங்கும் வைபவத்துடன் இணைந்ததாக இடம்பெறுவது அடுத்தது.

இந்த வைபவம் 2009 பெப்ரவரி 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வழமைபோல ரொறன்ரோ நகர மண்டப (Toronto City Hall), அங்கத்தவர் சபா பீடத்தில் (Council Chamber) நடைபெறும்.

பிற்பகல் 3:15 மணிக்கு ஆரம்பமாகும் வைபவம், ஆறு மணிக்கு முழுமையாக நிறைவுபெறும். அழைக்கப்படுபவர்கள் மட்டுமே இதில் பங்குபற்ற முடியும்.

அழைக்கப்படுபவர்களுக்கான தபால் மூலமான அழைப்பிதழ், 2009 பெப்ரவரி 02ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் அவர்களுக்குக் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படும்.

வைபவத்தில் கலந்துகொள்ள விரும்புவவர்கள் 416 920 9250 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் தொலைபேசி இலக்கத்தையும் பெயரையும் பதிவு செய்தால், அடுத்த 24 மணித்தியாலங்களுள் அவர்களுடன் தொடர்பு கொள்ளப்படும்.

அல்லது, tamilsinfo@sympatico.ca என்ற முன்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.

முதன்மை ஆசிரியர்

ஆட்சி கவிழ்ப்புப் போட்டியின் முதற் சுற்றில் ஹாப்பர் வெற்றி! மாத இறுதியில் வெல்வது யார்?

கன்சர்வேடிவ் கட்சியின் ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான கனடிய மத்திய அரசாங்கத்தைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் மூன்று எதிர்க்கட்சிகளும் ஈடுபட்டது பற்றிக் கடந்த மாதம் விரிவாக ஆராய்ந்தோம்.

டிசம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியிருந்தால், திட்டமிட்டதுபோல மூன்று எதிர்க்கட்சிகளும் குலையாமல் இருந்திருந்தால், ஸ்டீபன் ஹாப்பரின் ஆட்சி நிச்சயம் கலைந்திருக்கும்.

அதன் பின்னர், புதிய தேர்தலை நடத்துவதா அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணியிடம் அதிகாரத்தைக் கொடுத்து 'நாடாளுமன்றத்தைக் கூட்டி பலத்தை நிறுப்பியுங்கள்' என்று கேட்பதா என்பதை கவர்னர் ஜெனரலே தீர்மானித்திருப்பார்.

டிசம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியனால் தமது ஆட்சி சரியுமென்பதை ஹாப்பர் நன்குணர்ந்திருந்தார். அதேசமயம், எதிர்க்கட்சிகள் மூன்றும் சேர்ந்து 'பின்கதவால்' ஆட்சியைக் கைப்பற்றுவதை அவரால் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

இதற்கான ஒரே தீர்வு, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைப்பதுதான் என முடிவு செய்தார். இதற்கு, கவர்னர் ஜெனரலை இணங்கச் செய்ய வேண்டிய பெரிய வேலை முன்னால் இருந்தது.

அதனை அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டார். ஏறத்தாழ 90 நிமிடங்கள் தனிமையில் கவர்னர் ஜெனரலைச் சந்தித்து, புதிய வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் பணவீக்கம் ஆகியவை பற்றி தொகுதி ரீதியாக மக்களுடன் கலந்துரையாட அவகாசம் தேவையெனக் கேட்டு, ஜனவரி 26 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டார். முதற் சுற்றில் ஹாப்பர் வெற்றி பெற்று விட்டார்.

இதனையடுத்து ஆரம்பமானது லிபரல் கட்சிக்குள்ளான உட்கட்சி மோதல். கட்சியின் தலைவர் டியோன் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும், தற்காலிக தலைவர் ஒருவர் உடனடியாகத் தெரிவு செய்யப்பட்டு தற்போதைய அரசியல் நகர்வுகளைச் சரியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் குரல்கள் எழுந்தன.

மே மாதம் நடைபெறவிருந்த கட்சித் தலைவர் போட்டியில் குதித்திருந்த மூவரில் இருவர் ஒருவரது தற்காலிகத் தலைவர்

போட்டியிலிருந்து விலக, இக்கேட்டியும் போட்டியின்றித் தலைவராகியுள்ளார்.

கடந்த அக்டோபர் 14ஆம் திகதி நடைபெற்ற கனடியத் தேர்தலில் பலமான சிறுபான்மை அரசாக ஆட்சிக்கு வந்த ஸ்டீபன் ஹாப்பரின் கன்சர்வேடிவ் கட்சியின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கலாகவுள்ளது.

அதுவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி குலையாமலும் அசையாமலும் இருக்குமானால், சிலவேளை அரசாங்கம் ஆட்டம் காணச் சாத்தியமுண்டு. டியோன் தலைமையில் என். டி. பி. கட்சி ஏற்படுத்திய புரிந்துணர்வும், புளொக் குபெக்கா கட்சி வழங்கிய இணக்கமும் லிபரலின் புதிய தலைமையில் எவ்வளவுக்குச் சாத்தியமாகும் என்றொரு கேள்வியும் எழுந்துள்ளது.

சகல மாகாணங்களின் தேவைகளையும் ஓரளவுக்கு நிறைவேற்றி, பலவேறுபட்ட மக்கட் குழுமங்களின் அத்தியாவசிய தேவைகளையும் வரவு செலவுத் திட்டத்தில் இணைத்து விட்டால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்கும் வாய்ப்புக் குறையுமென நிதியமைச்சர் பிளாஹெட்டி நம்புகின்றார். அதற்கேற்ற வகையில் காய்களையும் நகர்த்துகின்றார்.

'புதிய லிபரல் தலைவருக்கும், பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருக்குமிடையில் வித்தியாசமான இணக்க ஒப்பந்தமொன்று வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை' என்று 'ரொறன்ரோ ஸ்டார்' பத்திரிகையின் கட்டுரையாளர் ஒருவர் விகடமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 26ஆம் திகதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் கவழும் நிலை ஏற்படுமானால் என்ன நடக்கும்? நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்துமாறு கவர்னர் ஜெனரலிடம் பிரதமர் ஹாப்பர் கேட்கக்கூடும் என்றே பலரும் கருதுகின்றனர். அப்படியானால் கவர்னர் ஜெனரல் என்ன செய்வார்?

நல்ல கேள்வி!



ஸெந்தி

தேனும் ஒரு மருந்துதான்

டாக்டர்.எம்.கே.முருகானந்தன்

தேன் குடித்த நரிமையப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?

மிகச் சந்தோசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும் உங்களில் சிலராவது தேன் குடித்த நரிமையப் போல சந்தோசம் அடையக் கூடும்.

இயற்கை மருத்துவம் அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு உண்டாக்கும் விடயம் இது.

விடயம் இனிப்பானது, மிக இனிப்பான தேன் பற்றியது. தேன் போசாக்குள்ள பதார்த்தம். அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது என நம்புகிறோம்.

ஆனால் இவை எல்லாம் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. அதற்கு மேலாக ஏதாவது ஆராய்ச்சிகளால் நிறுவப்பட்ட, விஞ்ஞானபூர்வமான மருத்துவ குணங்கள் தேனுக்கு உள்ளதா?

விஞ்ஞான பூர்வ தகவல்கள்: காயங்களுக்கும், சீழ் பிடித்த புண்களுக்கும் ஏற்ற சிறப்பான மருந்து இதுவென ஆய்வுகள் கூறுகின்றன. தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது. ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன. புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைந்து புதிய ஆரோக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.

புண் குணமாகியதும் விரைவில் ஆரோக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன. இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும்.

புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?

தேன் எவ்வாறு குணமாக்குகிறது? புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

1. தேனில் உள்ள கூடியளவு சீனியின் அதிக செறிவும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.
2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid) உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.

புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை? சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள் தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.

எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமைப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் மேல் இடும் தேனின் அளவு உலர்ந்து போகாத அளவிற்கு இருந்தால் போதும் என்பது அறிவுபூர்வமான கருத்தாகும்.

தேனினால் சுத்தமும் செய்யலாம்: பொதுவாக மருந்து கட்டும்போது சேலைவினால் சுத்தம் செய்த பின்பு தேனை இட்டுக் கட்டுவார்கள். மாறாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.

நெருப்புச் சுட்ட புண்கள்: நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.

வாய்ப் புண்கள்: வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியூசீலாந்தில் வளரும் மணுக்கா (Manuka plant) என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1940 களில்) நுண்ணுயிர் கொல்லி (Antibiotics) கண்டு பிடிக்கப்பட்டபின் விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக வளர்ந்திருக்கும் என்பது திண்ணம்.

பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஒருவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு இது தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.

தேனின் சிறப்பு அம்சங்கள் என்ன? சுத்தமான தேன் என்றுமே பழதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரட் மன்னரின் (King Tut) கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத் தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேனில் உள்ள இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் (Fructose) வகையைச் சார்ந்தது. இதனால் நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.

ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்கூறுகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது.

மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.

கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும் (fructose 38.5%). குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுருரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.

பக்கவிளைவுகள் தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேன் பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.

Bruce Fein, a former U.S. Deputy Associate Attorney General and currently Counsel for a U.S. Tamil Group said in an interview that a 400+ page model indictment charging Sri Lanka officials for genocide against Tamils will be ready to be submitted to the U.S. Justice Department first week of January. He added that the document describes the motivational context, catalogues crimes, and constructs legal arguments establishing culpability of a U.S. citizen and a U.S. greencard holder for the crime of genocide against Tamils in Sri Lanka under the U.S. Genocide Accountability Act (18 U.S.C. 1091). Sri Lankam Army commander Sarath Fonseka and Sri Lankan Secretary of Defence Gotabhaya Rajapaksa were selected as defendants in lieu of SL President Rajapaksa because Gotabhaya is a U.S. citizen and Fonseka, a permanent resident alien, for whom the United States is responsible as moral, political, and legal matter, Bruce Fein explains.

Full text of the interview with Attorney Fein by Tamil Net follows:

TamilNet: Can you describe the legal process your group has chosen to bring Sarath Fonseka and Gotabhaya Rajapaksa to justice in U.S. courts?

Fein: The United States Genocide Accountability Act of 2007 (GAA) makes Fonseka and Gotabhaya Rajapaksa subject to a genocide prosecution in United States courts even though the genocidal acts against Tamils occurred in Sri Lanka. The United States may constitutionally assert extra-territorial jurisdiction over a certain category of universally condemned crimes, which include genocide and torture. The United States recently brought a torture prosecution against the son of Liberia's Charles Taylor for torture perpetrated in Liberia. They are criminally culpable under the doctrine of command responsibility for criminal acts of their subordinates which they should have known about and prevented or neglected to punish after-the-fact.

TAG [Tamils Against Genocide] has virtually completed a model federal grand jury indictment of Fonseka and Rajapaksa charging violations of the GAA. The facts demonstrating genocide have been compiled from TAG's independent research and investigations. The two were selected as defendants in lieu of President Mahinda Rajapaksa because Gotabhaya Rajapakse is a U.S. citizen and Sarath Fonseka is a permanent resident alien for whom the United States is responsible as moral, political, and legal matter. The model indictment will be presented to the new United States Attorney General appointed by President Obama and the new Secretary of State. The two appointees hold the keys to a genocide prosecution, which only the government can initiate.

Genocide charges Against Sri Lanka officials Ready in United States

Model indictment coverTamilNet: Do U.S. courts have jurisdiction over acts violating international law or U.S. domestic law in Sri Lanka's sovereign territory?

Fein: The model indictment describes the culture of genocide in Sri Lanka built on the doctrine of Sinhalese Buddhist supremacy celebrated in the Mahavamsa, the teachings of Dharmapala, and the exhortations of contemporary Buddhist monks.



Bruce Fein

The indictment then collects three categories of genocidal acts intended to destroy Tamil groups in whole or in part in various villages or municipalities in the northeast based on ethnicity or religion: extra-judicial killings, including disappearances; serious bodily injury; and, creating conditions of life intended to cause the physical destruction of Tamil groups, for example, starvation, malnutrition, impaired medical care or medicines, never-ending physical, economic, or physical insecurity, massive and repeated internal displacements, or Sinhalese Buddhist colonization. The genocidal acts TAG has chronicled in the draft indictment surpasses by far the genocidal evidence in the charges against former Bosnian leader Radovan Karadzic.

TamilNet: In the U.S., criminal indictments can only be initiated by the Department of Justice. What is TAG's next step to convince the Justice Department to begin a grand jury investigation?

Fein: TAG will seek to enlist the support of Members of the House and Senate to champion the genocide indictment with the Attorney General and Secretary of State through letters, confirmation hearings, and otherwise. TAG will also seek congressional hearings on the ongoing Sri Lankan genocide. It will also publish articles and meet with editorial boards of newspapers to rally public United States support for the genocide indictments.

TamilNet: Is the international climate conducive for your legal action, and do you think Obama administration with Eric Holder as the new attorney general will be inclined to support this effort?

Fein: The genocide of Sri Lanka's Tamils has now become mainstream thinking in Tamil Nadu, Malaysia, South Africa, and elsewhere. It explains in part Sri Lanka's eviction from the United Nations Human Rights Council. Amnesty International and Human Rights Watch have also been vocal detractors of Sri Lanka's human rights atrocities. Further, this week New York-based Genocide Prevention Project has included Sri Lanka as one of the eight "red alert" countries where genocide and other mass atrocities are underway or risk breaking out.

Also, the Obama administration was handed a policy report on genocide with specific recommendations from former Secretary of State Madeleine Albright. This is likely to bring Sri Lanka's genocide into U.S. focus.

TamilNet: Besides the U.S. Group, who else is supporting your legal action?

Fein: TAG has received support from U.K. expatriates, and Australia. We welcome the support of other individuals or organizations. But TAG will not waver from its exclusive feasible goal of genocide indictments and prosecutions of Fonseka and Rajapaksa in the United States undistracted by a United Nations organized plebiscite on Tamil independence, or a prosecution before the International Criminal Court. TAG has one goal and one goal only.

TamilNet: Are you pursuing any other legal avenues, and if so, can you elaborate?

Fein: The Torture Victims Protection Act (TVPA) authorizes any person or their legal representatives to bring a civil suit for damages against any other person complicity in their extra-judicial killing or torture under color of foreign law wherever the wrongdoing occurs. The advantage of a civil suit is that the initiative does not require the approval or support of the U.S. government. Once adequate funding for the litigation is secure, the contemplated TVPA suits would involve representatives of the murdered Trinco five students and of the seventeen murdered Action Against Hunger workers. Damages could exceed \$50 million. As with the GAA, the TPVA applies extra-territorially to wrongdoing perpetrated in Sri Lanka by Sri Lankans against Sri Lankans.



மணி வேலுப்பிள்ளை எழுதும் தொடர் - 09

a bitter dispute = கடும் பிணக்கு
be bitter about being ignored = புறக்கணிக்கப்பட்டதால் கடுப்புக் கொண்டிரு
shed bitter tears = கவலை தோய்ந்திரு = கவலையில் கலங்கு = கவலையில் கண்ணீர் உகு
a bitter experience = கசப்பான அனுபவம்
a bitter pill (to swallow) = (ஏற்றுக் கொள்வதற்குக் கடினமான) கசப்பான உண்மை
to the bitter end = இறுதிவரை
bitter-sweet memories = இன்ப-துன்ப நினைவுகள்

a black cat = ஒரு கரும் பூனை
black culture = கறுப்பினத்தவர் பண்பாடு
black tea = வெறுந் தேநீர்
a black look = சீற்றம் கொண்ட பார்வை
a black day = கரி நாள் = அவல நாள்
a black lie = கெட்ட பொய்
black humour = அவல நகைச்சுவை
beat somebody black and blue = தாறுமாறாக ஒருவரைத் தாக்கு
We are not as black as we are painted = பிறர் கூறுவது போல் நாங்கள் அத்துணை கெட்டவர்கள் அல்லர்
dressed in black = கறுப்புடை உடுத்த
in black and white = எழுத்தில்
It's a complex issue. We can't see it in black and white = இது ஒரு சிக்கலான சங்கதி. இதனை நாங்கள் அறுதியிட்டுரைக்க முடியாது (முற்றிலும் சரி என்றோ, முற்றிலும் தவறென்றோ, முற்றிலும் நல்லதென்றோ, முற்றிலும் கெட்டதென்றோ... கொள்ள முடியாது)
black out = சற்று மயங்கு
a blackout = (1) குறுகிய மயக்கம் (2) மின்தடையிருள் (3) செய்தி இருட்டடிப்பு (4) சாளர இருட்டடிப்பு (5) போர்க்கால இருட்டடிப்பு
the black arts = **black magic** = பேய் மந்திரம்
black box = **flight recorder** = பறப்பு பதிவுப் பெட்டி
the black economy = இரகசிய வியாபாரம்
black eye = புண்பட்ட கண் (காயப்பட்ட கண்ணைச் சூழ்ந்த தழும்பு)
a financial black hole = காசு விழுங்கும் தொழில்முயற்சி
black ice = கருந்தெருப்பனிப்படை = தெருவில் உறைந்த மென்பனிப் படை
blacklist = தடைப்பட்டியல்
blacklist a group = ஒரு குழுமத்தை தடைப்பட்டியலில் இடு
blackmail = பிடி வைத்துப் பொருள் பறி(த்தல்)
a black mark = மறு = கறை
black market = கள்ளச் சந்தை
a black sheep = உள்முரண்பாட்டாளர்

Never blame others for your own failure = உனது சொந்தத் தோல்விக்கு என்றுமே பிறரைக் கூறைகூறாதே
Don't blame the accident on the weather = விபத்துக்கு காலநிலையைக் குறைகூற வேண்டாம் (காலநிலை மீது பழிபோட வேண்டாம்)
I'm to blame for the accident = விபத்துக்கான பழி எனக்கே
lay the blame on somebody = **put the blame on somebody** = ஒருவர் மீது பழி சுமத்து
take the blame for the riots = கலவரத்துக்கான பழியை ஏற்றுக்கொள்
You'll get the blame for the riots = கலவரத்துக்கான பழியை நீயே ஏற்பாய்

a blank space = வெற்றிடம்
a blank cheque = (1) பெறுமதியற்ற காசோலை (2) வரையறையற்ற அனுமதி
a blank look = வெறித்த பார்வை
look blank = வெறித்துப் பார்
Your mind will go blank at her sight = அவளைக் கண்டதும் நீ எல்லாவற்றையும் மறந்து விடுவாய்
fill in the blanks = வெற்றிடங்களை நிரப்பு

a blast of air = காற்று வீச்சு
a blast on the ship's siren = கப்பற்சங்கு முழக்கம்
a bomb blast = குண்டு வெடிப்பு
Our get-together was a blast = எங்கள் ஒன்றுகூடல் ஓர் இனிய வேடிக்கையாய் அமைந்தது
Our media must blast human rights abuses = எங்கள் ஊடகங்கள் மனித உரிமை மீறல்களைச் சாடவேண்டும்
at full blast = உச்ச அளவில் (உச்ச வலுவில்)
blast building = கட்டடத்தை தகர்
blast out = முழங்கு
blast the ball = பந்து உதை
blast away = சுட்டுத் தள்ளு
blast off = (விண்கலம்) தரையிலிருந்து கிளம்பு

blaze = கொழுந்துவிட்டெரி
blaze with colour = வண்ணங்களால் ஒளிரு
Did her eyes blaze with anger? = அவள் கண்களில் கோபம் பொங்கியதா?
The incident was blazed across the media = **The incident was blazed all over the media** = அந்தச் சம்பவம் எல்லா ஊடகங்களிலும் விலாவாரியாக இடம்பெற்றது
blaze a trail = முன்னோடியாய் அமை = புதுவழிகாட்டு
blaze up = (1) திடீரெனக் கொழுந்துவிட்டெரி (2) வெகுண்டெழு
Nobody died in the blaze = தீவிபத்தில் எவரும் இறக்கவில்லை
Dry wood makes a good blaze = காய்ந்த மரம் நன்கு கொழுந்துவிட்டெரியும்
a blaze of glory = ஒளிரும் புகழ்
a balzing sun = கொளுத்தும் வெயில்
a balzing hot day = கொளுத்தும் வெயில் எறிக்கும் நாள்

கல்வியாண்டு ஜூன் மாதம் ஆரம்பமாகி முதலாவது விடுமுறையில் நத்தார் விடுமுறையும் வந்துவிட்டது. இனி மிகவும் விரைவாக நாட்கள் சென்றுவிடும். கண்புடி கண் திறப்பதற்குள் கல்வியாண்டு முடிந்துவிடும். முதலாவது தேர்ச்சி அறிக்கை Nov/Dec இல் பெற்றோர்களின் கைகளுக்கு வந்திருக்கும். அதனையண்டி பெற்றோர் இரவுகளும் ஆசிரியர் சந்திப்புகளும் இடம்பெற்றிருக்கும். கல்வியாண்டு ஆரம்பத்திலேயே எங்கள் பிள்ளைகளின் தேர்ச்சி அறிக்கைகளை நாம் மிகவும் சிரத்தையுடன் பார்வையிடுதல் வேண்டும். பெற்றோர் ஆசிரியர்களைச் சந்தித்து மேலதிக விளக்கங்களை முதல் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் பெறுதல் வேண்டும். அத்துடன் பிள்ளைகளின் பெற்றோரை சந்திப்பதால் ஆசிரியர்களும் பிள்ளைகளின் வீட்டில் படிப்பில் காட்டப்படும் அக்கறையையும் ஆர்வத்தையும் அறிய இச் சந்திப்புகள் உதவுகின்றன.

தேர்ச்சி அறிக்கையில் காணப்படும் குறிப்புகளை எழுதுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் பல மணி நேரம் செயலுழித்திருப்பார்கள். இங்குள்ள பாடசாலைகளில் எந்தவொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனினதும் திறமைகளும், குறைபாடுகளும் நன்கு தெரியும். நாளாந்தம் நடைபெறும் பரீட்சைகள், ஒப்படைகள் ஒவ்வொன்றையும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் பொழுது அதற்குரிய புள்ளிகளுக்குப் பக்கத்தில் ஆசிரியர் தனது குறிப்புகளையும் தனது புள்ளிகள் பதியும் புத்தகத்தில் (Mark Book) உடனுக்குடன் எழுதி வைத்துவிடுவார். ஆகவே ஒரு மாணவனின் திறமை பற்றி எந்த ஒரு ஆசிரியரும் திமீர் என ஒரு முடிவுக்கு வருவதில்லை. ஆகவே தேர்ச்சி அறிக்கையில் காணப்படும் குறிப்புகள் பற்றி பெற்றோர் அசட்டையாக இருந்தல் கூடாது.

கீழ் வகுப்புகளில் புள்ளிகளுக்குப் பதிலாக தரங்கள் வழங்கப்படும் (Grades). மேல் வகுப்புகளில் புள்ளிகள் வழங்கப்படும். சிலசமயங்களில் புள்ளிகள் நன்றாக இருக்கலாம். ஆனால் மாணவனின் சமூகநெறிகள் நன்றாக இருக்க மாட்டாது. இங்கு ஒரு மாணவனின் கல்வி அடைவுகளை மாத்திரம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை (Academic Skills). அத்துடன் அவரது சமூகத் திறன்களும் (Social Skills) கணக்கில் எடுக்கப்படுகின்றன. இவை இரண்டும் ஒன்று சேரும் பொழுது தான் ஒரு மாணவன் சிறந்த மாணவனாகக் கருதப்படுகிறான். இதுவே இவர்களது எதிர்கால பல்கலைக்கழக வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என்பன நன்றாக அமைய உதவுகின்றன. சமூகத்திறன்களின் இவர்கள் ஆசிரியரின் எதிர்்பார்ப்புகளுக்கு அமைய தொழிற்படாதவிடத்து வகுப்பின் ஒழுங்காட்சியையே இவர்களின் நடத்தை பாதிக்கலாம் (Discipline). ஒரு குழப்படி செய்யும் மாணவன் இருந்தால் கூட ஆசிரியரால் வகுப்பினை நடத்த முடியாது. இதனால் பாதிக்கப்படுவது முழு வகுப்பினரும் என்பதை மாணவர்கள் சிறு வயதிலேயே உணருதல் வேண்டும்.

தேர்ச்சி அறிக்கைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளுதல் Understanding Report Card Comments

இனி தேர்ச்சி அறிக்கையில் காணப்படும் குறிப்புகளை நோக்குவோம். எந்த ஒரு விடயத்தையும் குறை கூறாது நாகுக்காகத் தெரியப்படுத்துவதே இந் நாட்டு வழக்கம். (Negative Comments). ஆகவே ஒரு பிள்ளையின் குறைகளைப் பற்றிய குறிப்புகள் மிகவும் கவனமாகவே எழுதப்படும். அவனை "குழப்படிக்காரன்" என்றோ "கெட்டடித்தனம் அற்றவன்" என்றோ பெயர் சூட்ட மாட்டார்கள். எங்கள் நாட்டில் நாம் "போற்றினாலும் போற்றுவோம், தூற்றினாலும் தூற்று்வோம்". இதனால் சிறுவயதிலேயே எங்கள் பிள்ளைகளுக்கு பட்டங்கள் சூட்டி விடுவோம் (Labelling a child). இங்கு எப்பொழுதும் திருந்துவதற்கோ, மாறுவதற்கோ சந்தர்ப்பங்கள் உண்டு. ஜெயிலுக்குப் போன மாணவனுக்குக் கூட நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுக்க பாடசாலைகள் ஆயத்தமாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறிப்புகள் அடங்கிய ஒரு



கனகேஸ்வரி நடராஜா
ஆசிரியர், இலங்கை-கனடா

பட்டியல் வழங்கப்படுகிறது. இதில் பாடரீதியாக குறிப்புகள் காணப்படும் - (உதாரணமாக புலியியல் பாடத்திற்கு - Map marking skills need improvement - படங்களில் குறிப்பில் முன்னேற்றம் தேவைப்படுகிறது). இங்கு உயர் வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட படங்கள் காணப்படுகின்றன. பாடரீதியான குறிப்புகளைவிட பொதுவான குறிப்புகளும் உள்ளன. (உதாரணமாக - Irregular attendance affects performance in class - ஒழுங்காய் பாடசாலைக்குச் சமூகமளிக்காததால் வகுப்பில் நன்றாகச் செயல்படுவது பாதிக்கப்படுகிறது). மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள் இந்தக் கணினியில் தொகுக்கப்பட்ட குறிப்புகள் பட்டியலில் உண்டு. மாணவர்களின் பாட அடைவு, நடத்தை முதலியனவற்றை மனதில் கொண்டு அதற்குக் கிட்டத்தட்ட பொருத்தமான குறிப்பினை ஆசிரியர் தெரிவு செய்து அதற்குரிய எண்ணை பென்சிலால் நிறம் தீட்டுவார். (Bubble the number). பின்பு இதற்குப் படிவங்களை கணினியில் பதியும் பொழுது அந்த எண்ணிற்குரிய குறிப்பு எழுத்து வடிவம் பெறுகிறது. ஆகவே பெற்றோர் இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் உங்கள் பிள்ளையின் புள்ளிக்கு பக்கத்தில் காணப்படும் குறிப்பு நூற்றுக்கு நூறு வீதம் பொருத்தமானதல்ல. அதற்காக இதுபற்றி அசிரத்தையாகவும்

இருந்தல் கூடாது. அதற்குரிய மேலதிக விளக்கத்தை ஆசிரியரைச் சந்திக்கும் பொழுது பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் தான் தேர்ச்சி அறிக்கைகள் கிடைக்கப் பெற்றவுடன் நடைபெறும் ஆசிரியர் சந்திப்புக்கு (Parent - Teacher Interview) பெற்றோர் கட்டாயமாகச் சமூகம் அளித்தல் வேண்டும். எங்கள் நாட்டிலும் ஆசிரியர்கள் குறிப்புகள் வழங்கினார்கள். ஆனால் ஒவ்வொரு பிள்ளைக்கும் பொருந்தும் வகையில் நாமாகவே தயாரித்தவையாகும். ஆகவே எமது மனதில் ஏற்பட்ட அபிப்பிராயத்தைப் பூரணமாகக் கூற முடிந்தது.

தேர்ச்சி அறிக்கைகளில் காணப்படும் சில குறிப்புகளை ஆராய்வோம். ஆங்கிலத்தில் Reading Between the Lines" என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது "வரிகளுக்கு இடையே வாசித்தல்" என்பதாகும். மேலெழுந்தவாரியாக வாசிக்கும் பொழுது பெரிதாக ஒரு பிரச்சனையும் இல்லை போல் தோன்றும். ஆனால் உன்னிப்பாகவும், அவதானமாகவும் வாசிக்கும் பொழுது அந்த வரிகளில் பொதிந்து கிடக்கும் கருத்து விளங்கும். ஆகவே தேர்ச்சி அறிக்கையில் காணப்படும் குறிப்புகளுக்குரிய விளக்கத்தைப் பெற்றோர் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

உதாரணம்:

1. Arjun needs to focus during class activities - அதாவது வகுப்பில் நடைபெறும் செயல்களில் அர்ஜன் தனது கவனத்தை நிலைநிறுத்த வேண்டும். Focus என்ற சொல் வாழ்க்கை முழுக்க இங்கு தேவைப்படும் ஒரு சொல். மனதை நிலைநிறுத்த சிறுவயதிலேயே பழகிக் கொள்ள வேண்டும். ஆசிரியரின் எதிர்்பார்ப்புகளுக்கு அமைய ஒரு மாணவன் நடத்தல் வேண்டும். அதற்கு கவனம் செலுத்துதல் எந்நேரமும் தேவைப்படுகிறது. வளர்ந்த பின்பும் கூட வேலைத்தலங்களில் தனது வேலையில் எப்பொழுதும் Focus பண்ண வேண்டியுள்ளது. மனம் போன போக்கில் தனது ஒப்படைகளைச் செய்ய முடியாது. ஆசிரியருக்கு ஆசிரியர் கற்றல் முறையில் வேறுபடுவார்கள். வகுப்பில் Focus பண்ணாமல் வீட்டில் வந்து மேலதிக உதவிகளைப் பெறும் பொழுது அவை சில சமயங்களில் ஆசிரியரின் எதிர்்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் அமைய மாட்டா.

2. Sheela sometimes waits for her turn to speak - ஷீலா சில சமயங்களில் தனது முறைவரும் வரை பேசுவதற்குக் காத்திருப்பா. இதில் நாம் கவனிக்க வேண்டிய சொல் sometimes என்பதாகும். சில சமயங்களில் என்று கூறுவதன் காரணம் யாதெனில் பொதுவாக



கவிநாயகர் கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

2009

2009க்கு எனது வேண்டுகோள்:

தமிழீழம் மலர வேண்டும். எனது உடன்பிறப்புக்களின் இடர்கள் தீர்ந்து சுதந்திரக் காற்றை அவர்கள் சுவாசிக்க வேண்டும். மண்ணுக்குள் கண்வளரும் எமது மாவீரர் களவு மெய்ப்பட வேண்டும்.

உலகத்தில் தமது உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இனங்களெல்லாம் ஒன்றுபட்டு ஒரு PWM அமைக்க வேண்டும். PWM என்றால் Parliament of World Minorities.

அதுபோலவே World Tamiliament ஒன்று உருவாக வேண்டும். Tamiliament என்பது ஒரு புதியசொல். Tamil + Parliament ஆகிய சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. World Tamilaiment ஐ தரணித் தமிழாட்சிமன்று என்று அழைக்கலாம். தரணி எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்துத் தமிழரின் ஒற்றுமைக்கும் பொது முன்னேற்றத்துக்கும் உழைக்க வேண்டும்.

4. இந்த மன்று வங்கி ஒன்றை நடத்துதல் வேண்டும். இந்த வங்கி பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகப் பண்பாட்டு மாநாடு ஒன்றுக்குச் சமர்ப்பித்த ஆங்கிலக் கட்டுரையின் சில முக்கியமான பகுதிகள் இவை:

A World Bank for the Tamils

It is unfortunate that the 72 million Tamil people of the world do not have a country to call their own and as a result they find it hard to live up to their age old glory and respect. This is especially true of all Tamils living outside Tamil Nadu State in India.

Tamils living abroad are, as a community, unable to keep pace with all the developments that are taking place around them. They lack facilities that are vital not only to preserve the unique characteristics of a great race but also to march forward. It is time the Tamils pooled their resources and set up a bank – a World Bank to look after the interests of the Tamil people.

The Bank, apart from serving as a general financial institution, must also be in a position to plan, direct and implement development projects designed to elevate the status of the Tamil people, where ever they live, both economically and culturally.

I exhort the Tamil business community and the Tamil leaders and well wishers to work towards achieving this objective.

Tamils, as evident from their history, have missed several opportunities to unite and develop themselves as a nation and this generation must not do the same. We have ideal atmosphere to make our sweet and rich language thrive globally, preserve our unique culture, develop our talents and influence the world. There is the sun and it is up to us to make hay while it shines. If we miss the bus, the next generation is sure to suffer and curse us as a result, as we blame our forefathers for our present plight. So let us rise, unite and act.

அவ வகுப்பில் தனது முறை வரும்வரை காத்திருப்பதில்லை. அவ அவசரப்பட்டு வகுப்பை குழப்புகிறா என்பதாகும். எவ்வளவு நாடுக்காக அவ வகுப்பைக் குழப்புவதை (Disruptive) கூறியுள்ளார்கள் என்பதனை அவதானிக்கவும்.

3. Ajith is starting to follow classroom rules. அஜித் வகுப்பு சட்டதிட்டங்களை பின்பற்ற ஆரம்பித்துள்ளார். இதில் நாம் கவனிக்க வேண்டிய சொல் starting. அதாவது இற்றை நாள்வரை வகுப்பு ஒழுங்குகளைப் பின்பற்றவில்லை என்பதேயாகும். இப்பொழுதுதான் பின்பற்றத் தொடங்கியுள்ளார். ஆகவே உங்கள் பிள்ளையிடம் ஏன் இவ்வளவு நாட்களும் அவர் ஒழுங்காக நடக்கவில்லை என அறிந்து அவருக்கு புத்திமதி கூறுவது அவசியம்.

4. Clara likes to assume leadership. கிளரா தலைமைத்துவம் பேண விளைகிறார் இதில் Assume என்ற சொல்லை கவனிக்க வேண்டும். Assume என்பது பேணப் பார்ப்பதாகும். Clara has leadership skills. அதாவது கிளராவுக்கு தலைமைத்துவ பண்புகள் காணப்படுகின்றன என்பது ஒரு நல்ல விடயம். (Positive Remark). இது அதிகாரம் பண்ணுகிறா என்பதையே நடுக்காகத் தெரிவிக்கிறார்கள்.

5. Tom has shown greater interest this term. ரொம் இந்தத் தவணை அதிக ஆர்வம் காட்டியுள்ளார். இதில் This term என்பதை கவனிக்கவும். அதாவது இந்தத் தவணை வரும்வரை ரொம் அக்கறை காட்டவில்லை என்பதையே குறிக்கிறது.

6. John now listens more carefully. ஜோன் தற்பொழுது கவனமாகக் கேட்கிறார். now listens என்பதை கவனிக்கவும். அதாவது ஜோன் இற்றை நாள் வரை கவனமாகக் கேட்பதில்லை என்பதையே எமக்குத் தெரிவிக்கிறார்கள். உங்கள் பிள்ளை இற்றை நாள் வரை ஏன் வகுப்பில் கவனம் செலுத்தவில்லை என்பதனை அறிந்து அவருக்குரிய பிரச்சனையை அறிய முற்படுங்கள்.

7. Tim is being encouraged to complete daily work. ரிம் தனது நாளாந்த வேலைகளைச் செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார். Being encouraged என்ற சொல்லை அவதானிக்கவும். ரிம்மால் சுயமாக இயங்க முடியவில்லை. அவரை உற்சாகப்படுத்தினால் தான் அவரால் தனது நாளாந்த வேலையைச் செய்ய முடிகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் அவருக்கு உற்சாகம் அளிக்க முடியாது. ஆகவே அவருக்கு வேலைகளை துரிதமாகச் செய்து முடிக்க அறிவுரை கூறலாம்.

8. Sam needs teacher assistnace to complete his work. சாமுக்கு தனது வேலைகளைச் செய்து முடிக்க ஆசிரியரின் உதவி தேவைப்படுகிறது. இதில் needs என்ற சொல்லை கவனிக்கவும். இது ஒரு அபாய அறிவிப்பு. ஆசிரியரின் உதவியின்றி மாணவனால் செயல்பட முடியவில்லை. ஒரு வகுப்பில் எத்தனையோ பிள்ளைகளுக்கு ஆசிரியர் உதவி செய்ய வேண்டியுள்ளது. ஆகவே ஒரு மாணவனோடு அவரால் மினக்கெட முடியாது. இதனை பிள்ளைக்கு உணர்த்துங்கள்.

மேற்கூறிய குறிப்புகள் சில உதாரணங்களாகும். உங்கள் பிள்ளையின் தேர்ச்சி அறிக்கையில் காணப்படும் குறிப்புகளை அவதானமாக வாசிக்கவும். அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். ஆசிரியரோடு மேலதிக விளக்கங்கள் பெறும் பொழுது ஆசிரியருக்கும் உங்களுக்கும் இடையில் அபிப்பிராய பேதங்கள் ஏற்படலாம். அது சகஜம். ஆனால் பண்பான முறையில் கலந்துரையாடி ஆசிரியரை பகைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு ஆசிரியர்கள் வழங்கும் புள்ளிகளே ஒரு மாணவனது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. அளவிடு என்பது அவசியமானது (Subjective). ஆசிரியர்களோடு கதைப்பது, வாதாடுவது, நியாயம் பேசுவது எல்லாம் கவனமாகக் கையாள வேண்டிய விடயங்கள். அதுவும் இந் நாட்டில் ஒரு வாழ்க்கைத் திறனாகும் (Life skill).

அரசியலாளர்களின் ஒன்றுகூடல்களும் கனடியத் தமிழர் ஊடகங்களும!


வருட இறுதி நாட்கள் என்றால் கொண்டாட்டங்கள் ஒன்றுகூடல்களுக்குக் குறைவில்லை. அதிலும், அரசியல்வாதிகள் அரசாங்க செலவில் கொண்டாட்டங்களை வெகு ஜோராக நடத்தி முடிப்பர். இப்போதெல்லாம் பலவின ஊடகவியலாளர்களுக்கு என்றும் இவ்வகையான ஒன்றுகூடல்களை அரசியல்வாதிகள் நடத்துகின்றனர்.

இதனை அவர்கள் நடத்துவதன் முக்கிய காரணம், தங்களுக்குப் 'பப்ளிசிட்டி' பெறுவதற்காக என்பதைச் சொல்லத் தேவையில்லை. வருடத்தில் மற்றொருநாள்கூட பலவின ஊடகவியலாளர்களை ஏற்றெடுத்தும் பார்க்காத இந்த அரசியல்வாதிகள், 'அந்த ஒரு நாள்' மட்டும் அழைத்து சிற்றுண்டிகளும் பானங்களும் வழங்குவர். பத்திரிகைகளை வெளியிடும் சிலர், இந்த நாளுக்காகவே காத்திருந்து, அங்கு வந்திருக்கும் அரசியலாளர்களுடன் 'போஸ்' கொடுத்துப் படம் எடுத்து தங்கள் பத்திரிகைகளில் 'பிரேம்' போட்டு தங்களுக்கு 'பப்ளிசிட்டி' பெற்றுக்கொள்வர்.

இப்படியான 'பிக்சர் கலரி'களை வெளியிட்டு, அந்த அரசியல்வாதிகள் தமக்கு நண்பர்கள் என்பது போலத் தமது வாசகர்களுக்குக் காட்டி அவர்களை ஏமாற்றுவதிலும், தமது முதுகைத் தாமே சொரிவதிலும் இவர்களுக்கு மகாஆனந்தம்.

அரசியல்வாதிகளின் நத்தார் ஒன்றுகூடல், விருந்துகளுக்கான அழைப்பு 'தமிழர் தகவலுக்கும்' ஒழுங்காக வரும். மீண்டும் மீண்டும் மின்னஞ்சலில் ஞாபகமூட்டல்களையும் அனுப்புவார்கள். இவைகளுக்கு ஒருபோதும் 'தமிழர் தகவல்' முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கலந்து கொள்ளவும் விரும்புவதில்லை. இந்தக் கூடல்களில், வாசகர்களுக்குத் தேவையான எந்தச் செய்தியோ தகவலோ கிடையாது என்பதே காரணம்.

அரசியல்வாதிகளுடன் 'குறாப் போட்டோ' எடுத்து, கலரிக்காட்சி போலச் சாணி அடிக்கும் புதுவகை ஊடகக் கலாசாரம் தேவையா? இந்த ஊத்தைக் காட்சிகள் என்றுதான் மாறுமோ?



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
23

அணை

இது ஒரு ஈரெழுத்து அதிசயம். பொங்கி எழக்கூடிய பலவற்றைத் தடுத்து நிறுத்தத் தமிழன் கண்டு பிடித்த சொல் அணை. நீர் பொங்கி எழுகின்ற போதெல்லாம் அணை கட்டித் தடுத்தான் தமிழன். அன்பு பொங்கி எழுகின்ற போதெல்லாம் அணைத்து இன்புற்றான். தேவை மீறி எழுகின்ற தீயின் பிழம்புகளை வேளை வரும் போதெல்லாம் அணைத்தான். அணைத்தலில் பல பரிணாமங்களைத் தொட்டவனாகத் தமிழன் இருந்தான். தொடக்கம் தொட்டே 'அணை' பற்றி அறிந்த மொழி என்பதாற்றான் இன்றும் அழிவுறாமல் இருக்கின்றது தமிழ்.

எதுவும் மீறிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, ஆற்றல் உள்ளவர்களே அணை கட்டுகின்றார்கள். மீறத் துடிப்பவைகளின் வேகத்திற்கு அமைய, அணைகளின் தன்மையும் அளவும் மாறுபடுகின்றன. வயலுக்குள் பாயும் நீரைக் கட்டுப்படுத்த, வரம்பு போதுமானதாயிருக்கின்றது. பேராற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தக் கல்லணை அவசியமாகின்றது. நீருக்கு மட்டுமல்ல, ஊருக்கும் பல அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மறைந்து போன காலத்தில் தோன்றி இன்றும் மறையாமல் இருக்கின்றன பல அணைகள். தோன்றியதன் காரணம் தெரியாமல் இன்றும் காப்பற்றப்படுகின்றன சில புரையோடிப்போன அணைகள். கால ஊழியிற் சில அணைகள் கரைந்து போக, புதியதாய்த் தோன்றின வேறு சில அணைகள். ஊரின் அதிகாரம் ஒன்று கூடி, தம் இருப்பைப் புலப்படுத்த, அர்த்தமே இல்லாமல் ஆக்கிய அணைகள் வேறு சில.

அணைகள் இருப்பதைப் போலவே ஊருக்குள் மீறத் துடிப்பனவும் இருக்கின்றன. சில துடிப்புகள் அணைகளுக்குள் அடங்கி விடுகின்றன. சில துடிப்புகளுக்குள் அணைகள் ஒருங்கி விடுகின்றன. அணைகளோடு மோதித் தோற்றவைகள் குற்றங்களாகின்றன. வென்றவைகள் சட்டங்களாகின்றன. அணைகளைக் காப்பதற்காகவே ஊருக்குள் அதிகாரம் உருவாக்கப்படுகின்றது. அதிகாரம் அணைகளை மீறும் போதெல்லாம் அவை விதியாகி விடுகின்றன.

அணைகளே அதிகாரங்களின் அடையாளம் என்பதால், மீறுவதற்கென எதுவும் இல்லாதபோதும், சில அணைகள் எழுப்பப்பட்டு விடுகின்றன.

மீறல்களை மனிதர்கள் உருவாக்குவதில்லை. காலம் உருவாக்குகின்றது. ஆனால் மனிதனே அணைகளை உருவாக்குகின்றான். கால மீறல்கள் அணைகளைத் தகர்த்தபடி பயணிக்கின்றது. மனிதன் மீண்டும் புதிய அணைகளை எழுப்புகின்றான். எழுப்பியாக வேண்டும். அவனது இருப்பின் அடையாளம் அணைகளை உருவாக்குவதுவும் காப்பதுவுமே.

எனினும்,

தகர்க்க முடியாதபடி இன்றுவரை எந்த அணைகளையும் மனிதம் உருவாக்கவில்லை. ஏனெனில் எப்போதும் உருவாக்க முடியாது.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

நோக்க நோக்க நொடியில் நோக்க!

தேவராய சுவாமிகளின் கந்தர்சஷ்டி கவசத்தைப் பற்றியோ அல்லது குயின்ரலின் கண்ணி தொடர்பாகவோ எழுதுவேன் என இந்த தலைப்பு எண்ணவைக்கின்றதா?

உங்கள் கவனத்தைச் சற்று திசை திருப்பவே இந்தச் சிறு பிரயத்தனம்.

இதே போலத்தான் புதியதொரு தந்திரம் போலியான நிறுவனங்களால் சமர்த்தாக உங்கள் தொலைபேசி ஊடாக தவறான தீர்மானத்தை அவசரமாக்குகின்றது.

தடாலடி தாக்குதல் வார்த்தைகளால் நாம் ஒரு கணம் அதிர்ந்து ஸ்தம்பிக்க அதிலிருந்து மீள விடாமலே அவசர முடிவை அது அவசியமாக்குகின்றது.

விஸ்வரூபம் எடுத்து வேகமாகப் பரவும் தொலைபேசி மூலமான மோசடி ஒன்றில் சிக்கித் தவிப்பதை விட சிக்கலின்றித் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

எச்சரிக்கை உணர்வுடன் செயற்படாவிடின், ஒரு நிமிடத்துக்கு சுமார் 2400 டொலர்-களை அதற்காக அநியாயமாகச் செலுத்த நேரிடும் என்பது கொடுமை.

சட்டம் அதனைக் கட்டுப்படுத்த முடியாது பரிதவிப்பது அதைவிட மகாகொடுமை.

விபரம் தெரியாமலே குடலும் குரலும் நடுங்க ஆரம்பிக்கின்றனவா?

நோக்க நோக்க நொடியில் நோக்க, என ஏதேச்சையாகவே மனம் தொலை பேசியின் பக்கம் நோக்க முனைகின்றதா?

குபேர நிதிக்கு நீங்கள் அதிபதி ஆகியுள்ளீர்கள் என்பதால் குறிப்பிட்ட இந்த இலக்கத்தினை அழுத்தி அதன் பாத்தியதாரர் ஆகுங்கள் என்பது ஏழ்மையாயிற்று.

அதனால், தூர தேசத்திலுள்ள உங்கள் நெருங்கின உறவு படுபயங்கர ஆபத்தில் சிக்கிப் பரிதவிப்பதால் சில இலக்கங்கள் மூலம் நிவாரணம் நிச்சயம் என்கின்றது.

அல்லது நெருங்கி உள்ள தூரத்து உறவு அகால மரணமாகிவிட்டதால் இலகுவான இறுதிச்சடங்குகளுக்கு அதே இலக்கங்கள் உயிர் கொடுக்கும் என்கின்றது.

உயிருக்குயிரானவர்கள் சட்டவிரோத செயல்களால் கைதாகி சித்திரவதையிலிருந்து தப்பவைக்கவும் அந்த இலக்கங்கள் தீவிரமாகப் போராடும் என்கின்றது.

உங்கள் பச்சாதாபத்தை பயன்படுத்தி ஆராய்வதற்குக் கூட அவகாசம் கொடாது நிற்கதியாக்கவுள்ள இட குறியீட்டு (Area Code) இலக்கங்களை அறிய ஆவலா?

809, 284, 876 போன்ற இட குறியீட்டு இலக்கங்களுடன் ஆரம்பிக்கும் தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு நீங்கள் கோரப்பட்டால் தாட்சண்யம் இன்றி அவற்றை நிராகரியுங்கள் - அவை பயங்கரமானவை.

நீண்ட பதிவு செய்யப்பட்ட செய்தியை மறுமுனையில் ஏற்பாடு செய்து அதனைக் கேட்க வைப்பதன் மூலம் அதிக பணத்தை அபகரிக்கும் ஒரு சூழ்ச்சி இது.

இதனால் 24, 100 டாலர்களை செலுத்தமாறு நிர்பந்திக்கப்பட்டோர் அப்பாவிகள்.

புகாரிடின் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட தொடர்பு பற்றிய ஆதாரத்துடன் உங்கள் தொலைபேசி நிறுவனம் கைவிரிக்கும்.

வெளிநாட்டு நிறுவனம் தம்மிடம் தவறு இல்லை என வாதிக்கும். எனவே சோலி ஏன்?

மேலதிக விபரங்களுக்கு : www.att.com/fraud/home.html - அல்லது...

ஏமத்தில் சாமத்தில் யந்திரவேல் காக்க தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட...

ஒன்ராறியோவுக்கு மேலும் 21 தொகுதிகள்

ஒன்ராறியோ மாகாணத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் 21ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான உறுதிமொழியை கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தமக்கு அளித்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண முதல்வர் டாலர்ன் மக்கன்ரி தெரிவித்துள்ளார். தற்போது ஒன்ராறியோவில் 106 தொகுதிகள் உள்ளன. புதிய திட்டப்படி இது 127 ஆக உயரும்.

ஒன்ராறியோவில் 115,000 வாக்காளருக்கு ஒரு தொகுதி வீதம் அமைந்துள்ளது. ஆனால், கியூபெக்கில் 105,000 வாக்காளருக்கு ஒரு தொகுதியாக இருந்து வருகின்றது. இந்த அடிப்படையில், ஒன்ராறியோவிலும் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமெனத் தாம் விடுத்த வேண்டுகோளை பிரதமர் ஏற்றுள்ளதாக டாலர்ன் மக்கன்ரி கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு மேலும் 7 தொகுதிகளும், அல்பேர்ட்டாவுக்கு மேலும் 5 தொகுதிகளும் கிடைக்கவுள்ளன. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரே இந்த அதிகரிப்புகள் இடம்பெறக்கூடும்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தமிழ்ப் புத்தாண்டு (2004) விழாவும் தைப்பொங்கல் விழாவும்

கனடிய தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தமிழ்ப் புத்தாண்டு (2004) விழாவும், தைப்பொங்கல் விழாவும் இந்த மாதம் 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ஆறு மணி முதல் கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முதலில் பொங்கிப் படைத்து, கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவில் தூய தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கு பண்பரிசிலும் வழங்கப்படும்.

மருத்துவத் தகவல்

திசைரி மூன்று தடவை தூரிகை கொண்டு பற்களைத் துலக்கி துப்புரவு செய்து வந்தால், இருதய நோய்களிலிருந்து தப்பி விடலாமென்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. இரவு தூக்கத்துக்குச் செல்வதற்கு முன்னர் பல் துலக்குவது மிக அவசியம். பற்களின் ஆயுளையும் இது நீடிக்கவும் செய்கின்றதாம்.

வீட்டுப் பாவனைப் பொருட்களில் இரசாயனப் பொருட்கள்

நகப் பூச்சு, வாசனைத் திரவியங்கள், வீட்டுத் துப்பரவுப் பொருட்கள் போன்றவற்றில் காணப்படும் சில இரசாயனப் பொருட்களால் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைப்புகள் அறிவித்தல் விடுத்துள்ளன. பின்வரும் நான்கு வகைகள் ஆபத்தானவையாகையால் அவற்றைத் தடை நிரலில் வைத்திருக்காது, தடை செய்யுமாறு பன்னிரண்டு தேசிய சுற்றுச்சூழல், சுகாதார அமைப்புகள் மத்திய அரசாங்கத்தைக் கேட்டுள்ளன.

1. Pigment Red 4 (2-Naphthalenol) - நகப்பூச்சு, சவர்க்காரங்கள், பிளாஸ்டிக் நிறப் பொருட்கள், வியாபார தேவைகளுக்கு பாவிக்கப்படும் பெயிண்டிங் மைகள்.
2. DEGME (2-Methoxyethoxy) - வீட்டுச் சுவர்களுக்கு பாவிக்கும் பூச்சுகள், நிலத்தைத் துப்பரவு செய்யும் பொருட்கள், பூச்சி கொல்லி மருந்துகள், கண்ணாடி கழுவும் கலவை, சருமப் பூச்சுகளாக பாவிக்கும் களிகள், துப்பரவாக்கிகள், தலைமயிருக்குப் பாவிக்கும் தெளிப்பான்கள், வாசனைத் திரவியங்கள்.
3. 2-MEA (2-Methoxyethanol acetate) - நகப்பூச்சு, உலர் துப்பரவாக்கிகள், ஓட்டுப் பசைகள்.

இவை மூன்றும் மத்திய அரசாங்கத்தின் தடை செய்யப்படக் கூடிய பொருட்களின் நிரலில் வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவன. நான்காவது, இந்த நிரலில் அடக்கப்படவில்லை.

4. 2-Methoxypropanol) நகப்பூச்சின் எனாமல் மற்றும் பூச்சுகற்றி, தலைமயிர் கொண்டிஷனர்கள், தலைமயிர் தெளிப்பான்கள், பொய்யான கண்மயிர் பூச்சுகள், அதனை அகற்றும் பொருட்கள், பூச்சிநாசினிகள்.

நாளாந்தப் பாவனைப் பொருட்களில் இவை காணப்படுவதால், பாவிக்கும் மனிதர்களுக்கு இனப்பெருக்க, வளர்ச்சிக் குறைபாடுகளை உருவாக்கவல்லன என கனடியன் சுற்றுச்சூழல் சட்ட நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறுவர்களில் இதன் பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவர்களின் ஹோர்மோன் செயற்பாடுகளை மாற்றியமைக்கின்றது. இதனால் வளர்ச்சி முறைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, பெண்களில் மிகச் சிறுவயதிலேயே பருவமடைதல், மெதுவான வளர்ச்சி, பருமனாதல், கூர்ந்து கவனிக்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.



குயினர்ஸ் துரைசிங்கம்
கணினிப் பக்கம்

28

காக்க காக்க கணினி காக்க...

உலகில் பாவிக்கப்படுவரும் எல்லா மொழிகளையும் கணினியில் இயல்பாகப் பாவிக்க வகை செய்யும் யூனிகோட் எனும் உலகளாவிய தகுதரம் இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய யூனிகோட் தகுதரத்தின் அடிப்படைக் கோட்பாடும், தொல்காப்பியம் எனும் பழமைவாய்ந்த தமிழ் இலக்கணக் கோட்பாடும் விஞ்ஞான ரீதியிலும் தர்க்க ரீதியிலும் ஒன்றுபட்டவை என்பதை மொழியாராய்ச்சி தமிழறிஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதனடிப்படையில், இந்த யூனிகோட் தகுதரத்தில் தமிழையும் கணினியமைப்பில் இயல்பாக இணைக்கும் முயற்சியுடன், எழுத்துச்சீர்மையையும் இணைத்துச் செயற்படுத்தப் பட்டதனால், யூனிகோட் தகுதரத்தில் தமிழையும் கணினியமைப்பில் இயல்பாக இணைக்கும் முயற்சியுடன், எழுத்துச்சீர்மையையும் இணைத்துச் செயற்படுத்தப்பட்டதனால், யூனிகோட் எனும் தகுதரத்தின் அடிப்படை வரையறுப்பில் குதர்க்க ரீதியான தமிழ் எழுத்துக்கள் களையப்பட்டு, நாளடைவில் தொல்காப்பிய இலகு இலக்கண மொழிமுறை மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கான வசதி உள்வாங்கப்பட்டது.

இத்தகைய மிகப்பெரிய கண்டுபிடிப்பின் மூலம், மிக நீண்ட காலமாக தமிழ்குறு நல்லுலகில், கணினிப் பாவனையில் இருந்து வந்த எழுத்துரு குறித்த தொழில்நுட்பப் பிரச்சனைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இணையத்தில் கருத்துக் களங்கள், தமிழ் சொல்லாடல்கள், தமிழ் அரங்குகள், உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஆர்வமுள்ள அனைத்துத் தமிழர்களாலும் தமிழிலேயே நடத்துவதற்கு இந்த தானிறங்கி செயலி இலகுவாக வழிவகுத்துக் கொடுத்தது.

கணினியின் பெரும்பான்மை உள்ளீட்டு சாதனங்களில் தமிழை லாவகமாகப் பயன்படுத்த யூனிகோட் முறை வழிகோலியது.

குறிப்பேடு (Notepad), சொற்செயலி (Word Processor), தரவுத்தளம் (Database), விரித்தாள் (Spreadsheet), தூதுபோகு செயலிகள் (Messenger), திகுப்பாளர் (HTML Editor), வலைப்பக்க வழங்கிகள், மெய் நிகர் (Chat Line), தரவுக் கடத்திகள் (Protocol), மின்னஞ்சல் (E-Mail), ஒருங்கிணை எழுதி இன்னும் இன்னொரு கணினியின் செயலிகளையும் நிரல்களையும் இத் தானிறங்கி எழுத்துரு (கொண்டோடி எழுத்துரு) (Unicode) மூலம் தமிழில் பார்க்க படிக்க பயன்படுத்த வழி பிறந்தது.

தற்காலத்தில் மின்செயலியின் தேடுதளங்களில், தமிழ் தளங்களைத் தமிழில் தேடி, விரும்பும் தளங்களைத் திறந்தால், இயற்கையாகத் தமிழில் திறந்து, தமிழில் படிக்க வழிசெய்கிறது.

வாங்கி-வழங்கி (Client Server) மூலமாக நாம் கொடுக்கும் இணையத்தள முகவரியை வாங்கி, மீண்டும் வழங்கும்போது, தமிழ் எழுத்துரு வழங்கியில் இல்லாத காரணத்தால், இத் தகவல் பரிமாற்றம், கடந்த காலத்தில், இயல்பாகத் தமிழில் திறக்க வாய்ப்பிருக்கவில்லை.

இப்போது, இத் தானிறங்கி அல்லது கொண்டோடி எழுத்துரு மூலம், வாங்கி எம்மிடமிருந்து பெறும் இணையத்தளத்தைப் பரிசீலித்து, அதிலே பாவிக்கப்பட்டுள்ள எழுத்துருவை ஈ.ஓ.ரி. (E.O.T.) என்றழைக்கப்படும் யூனிகோட் வகைக்கு எழுத்தை உருக்கி (மாற்றி) வழங்கிக்கு வழங்கும்போது, எழுத்துரு கணினியில் நாம் தமிழை, எதுவித தரவிறக்கமுமின்றி இயல்பாகப் பார்க்க முடிகிறது. தரவுகளின் கடத்தல் வடிவங்கள் புதிய யூனிகோட் முறையிலான எழுத்து உருக்கி மூலம் தகுதரத்திற்கு மாற்றமடைந்து, எவரும் எந்தக் கணினியிலும் எவ்வேளையிலும் தமிழைத் தமிழாகவே படிக்க இம்முறை பயன்படுகிறது.

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

ஒரு சோடி பாதணிக்கு
உலக மகா வரவேற்பு!

அந்த ஒரு சோடி சப்பாத்து இன்று உலகப் பிரசித்தி பெற்று நிற்கிறது. அதன் உரிமையாளரை 'தேசபக்தன்' என்று மக்கள் அழைக்கிறார்கள்.

அந்தச் சப்பாத்துகளுக்கு 15 மில்லியன் டாலர்கள் வழங்க சவுதிய நாட்டவர் ஒருவர் முன்வந்துள்ளார். அதன் உரிமையாளருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பாதணிகளை வழங்க பாதணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாராகவுள்ளது.

அருங்காட்சியகத்தில் அந்தப் பாதணிகளை வைக்க வேண்டுமென ஈரானிய மதகுரு ஒருவர் கேட்டுள்ளார்.

ஆனால் அந்த பாதணிக்காரரோ சிறையில் காயத்துடன் கிடக்கிறார்.

ஏன்? எதற்காக? கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி புஷ் திடீரென ஈராக்கிற்கு விஜயம் செய்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். அதில் பங்கேற்ற ஈராக்கிய ஊடகவியலாளர் அல்சைடி தமது பாதணிகளைக் கழற்றி, புஷ்டை நோக்கி அடுத்தடுத்து வீசினார்.

சரியான தருணத்தில் தலையைக் குனித்து பாதணி தம்மீது படாமல் காப்பாற்றிக் கொண்டார் புஷ். (இதனை தொலைக்காட்சியில் பார்க்கையில், கொழும்பில் ராஜீவ் காந்தி மீது கடற்படைச் சிப்பாய் விஜேமுனி துப்பாக்கியால் பிடரியில் தாக்கியபோது, ராஜீவ் குனிந்து தம்மைக் காப்பாற்றிய காட்சியே நினைவுக்கு வந்தது).

புஷ் மீது வீசப்பட்ட பாதணிகளைத் தாம் எரித்து விட்டதாக காவற்றுறை தெரிவித்துள்ளது வினோதமானது!

படையும் நடுங்கும் பாம்பு
இவரைக் கண்டால் நடுங்கும்

“முதலில் சாப்பிடும்போது கொஞ்சம் நாற்றமாக இருக்கும்; பின்னர் சுவையாக இருக்கும்; பழகிப்போனால் அதுவே தினசரி உணவாகிவிடும்”.

தினமும் உயிருடன் பாம்பைச் சாப்பிட்டு வரும் சீனாவைச் சேர்ந்த 41 வயதான வென் ஷிட், மேற்கண்டவாறு செவ்வி ஒன்றில் ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.

இது
எப்பிடி
இருக்கு?

பண்பு போட்டி ஒன்றுக்காக முதலில் உயிருடன் பாம்பு உண்ட இவர், கடந்த எட்டு வருடமாக இதனையே தினசரி உண்டு வருகிறார். சாப்பிட ஆரம்பிக்கையில் கொஞ்சம் பியர் குடிக்கிறார். பின்னர் தடல்புலாக தொடருகிறார்.

தம்மைப் பார்த்து தமது மகனும் உயிர்ப் பாம்பை உண்ணத் தொடங்கியுள்ளதாக கூறும் வென் ஷிட், 2008ஆம் ஆண்டில் தமது மகன் 8 பாம்புகளை உண்டதாகச் சொல்கிறார்.

நகர முதல்வரான பெண்மணி
நகரபிதா ஆன கதை இது!

ரொறன்ரோ பெருநகரிலுள்ள ஒரு சிறுநகரம் Vaughan. இதன் நகர முதல்வராக (Mayor) இருப்பவர் லின்டா ஜாக்சன் என்னும் பெண்மணி.

இவர் கொஞ்சம் பிரச்சனைக்குரியவர். அதனால், இவரது பெயர் அடிக்கடி செய்திகளில் அடிபடும். கடந்த மாதம் அடுத்தடுத்து இவரது பெயரும் இவரின் கணவரது பெயரும் பெருமளவில் ஊடகங்களில் விளாசப்பட்டது. இது வேறு விடயம்.

இங்கு எழுதப்படுவது இன்னொரு விடயம். கனடியத் தமிழரின் வானொலி ஒன்று கடந்த மாதம் தனது செய்தியில் இவரைக் குறிப்பிடுகையில், “Vaughan நகரபிதா” என்று தெரிவித்தது.

ஒரு பெண்மணி எவ்வாறு 'பிதா' ஆனார். லின்டா என்பது ஆண் பெயரா? அல்லது பெண் பெயரா? என்பது தெரியாவிடின், பொதுப்பெயரில் 'நகர முதல்வர்' என்று கூறிக் தப்பலாமே!

இந்த வானொலியில் இப்படியான தப்புக்கள் இப்போது அதிகரித்து வருவது பலருக்கும் ஆச்சரியம்.

வலமென்ன இடமென்ன
எல்லாமே ஒன்றுதான்!

அந்தச் சிறுமிக்கு 11 வயது. இடது பக்கக் காதில் சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் காத்திருந்தார்.

வெற்றிகரமாக வலது காதில் சத்திரசிகிச்சை செய்து முடித்துள்ளனர் மருத்துவர்கள். இதன் பலன், இரண்டு காதுகளின் செவிப்புலனையும் அவர் இழந்துவிட்டார்.

இலங்கையில் களுத்துறையிலுள்ள நாகொட வைத்தியசாலையில் டிசம்பர் முதலாம் திகதி இது நடைபெற்றது. பாதிப்புற்ற ஹிருந்தினியின் பெற்றோர் காவந்துறையில் முறையிட்டுள்ளதோடு, நஷ்டஈடு வழக்கும் தொடுத்துள்ளனர்.

பழநிப் பஞ்சாமிர்தம்
தினம் 17,000 கிலோ விற்பனை

பழநி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்துக்கு படு கிராக்கி. இதன் விலை அரை கிலோ ரூபா 30 வரை.

தினசரி இங்கு 17,000 கிலோ பஞ்சாமிர்தம் விற்கப்படுவதாக தினமலர் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனால் கிடைக்கும் வருமானம் சுமார் பத்து லட்சம் ரூபாவாம்.

15 கோடி ரூபா செலவில், தினசரி இருபதாயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் தானியங்கி இயந்திரத்தை சமீபத்தில் ஆலய நிர்வாகம் வாங்கியுள்ளது.

கள்ளக் காசு அடிப்பதில்
கைதேர்ந்த ஜனாதிபதி

சோமாலியா இன்று புகழ்பெற்றுள்ள ஒரு நாடாக மாறியுள்ளது. கடற் கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்துகிறார்கள். அந்த நாட்டின் ஜனாதிபதி கள்ளக் காசு அடிக்கிறாராம்.

தங்கள் ஜனாதிபதி அப்துல்லாஹி யூசுப் கள்ளக்காசு அடிப்பதாக அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 120 பேர் கையெழுத்திட்டுக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

“கள்ளக் காசு என்றால் என்ன?” என்று அப்பாவி போன்று பதிலுக்குக் கேட்கிறார் அந்த ஜனாதிபதி,

உதாசனன்
உலா விருந்து

மாரடைப்பு, கான்சரிலிருந்து பாதுகாக்கும் தேநீர்!

இங்கிலாந்து சத்துணவு சஞ்சிகையின்படி, ஒரு நாளில் முன்றிலிருந்து நான்கு தடவை தேநீர் அருந்துவதால் மாரடைப்பு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. சிலவகை கான்சர் நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. Flavonoids என்னும் தேயிலையில் காணப்படும் பதார்த்தமே உடல்நலத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. இந்த அன்றியொக்சிடன்ஸ் கலங்கள் பழுதடைவதை தடுக்கிறது.

ஒரு நாளில் பல தடவைகள் தேநீர் அருந்துவதால் மாரடைப்பு வருவதை பெருமளவில் குறைப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அத்துடன் சில கான்சர் வகைகளையும் தடுக்கிறது. பற்களில் ஏற்படும் பற்சிதைவு, பற்கூத்தை என்பனவற்றையும் கணிசமானளவில் பாதுகாக்கிறது. தேநீரில் fluoride காணப்படுவதால் பற்களுக்கு நல்லது. எலும்புகளை பலப்படுத்துகிறது.

ஆனால், தேநீர் அருந்துவதனால், உடலினால் உணவிலிருந்து இரும்புச் சத்து உறிஞ்சப்படும் தன்மை குறைகிறது என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே அனீமியா நோயுள்ளவர்கள் சாப்பாட்டு நேரங்களில் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பணம் பறிக்கும் ஈ-மெயில்கள்!

அண்மையில் கனடியத் தமிழர் ஒருவரிடமிருந்து அவசரமான ஈ-மெயிலொன்று பலருக்கு வந்திருந்தது. வெளிநாடொன்றிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் போது, கைப்பையை தொலைத்து விட்டதாகவும், அவசரமாக பண உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். பணம் பரிமாற்றத்திற்குத் தேவையான நிறுவனங்களின் தகவல்களை தம்முடன் திரும்ப ஈ-மெயிலுடாகத் தொடர்பு கொள்ளும் போது தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், விசாரித்துப் பார்த்ததில் அவர் எங்கும் பயணிக்கவில்லையென்றும், கனடாவிலேயே இருப்பதும் தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய நண்பர்கள் பலருக்கும் இதே ஈ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த ஈ-மெயில் முறையில் பணம் பறிப்பதற்காக, பலர் செயற்படுவதாகத் தெரிகிறது. இவ்வகையான தகவல்கள் வந்தால் தீர் விசாரிக்காமல் உதவி செய்ய முயல்வது புத்திசாலித்தனமல்ல.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

இந்த வருடத்தில் (2009) ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் (ரி. ரி. சி) கட்டணங்கள் எதுவும் அதிகரிக்கப்படமாட்டாது என்று நகர முதல்வர் டேவிட் மில்லர் அறிவித்துள்ளார். அதேசமயம், போக்குவரத்துச் சபையின் திருத்த மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கென ரொறன்ரோ நகர சபை இந்த வருடத்துக்கு எட்டு மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

வருமானக் குறைவானவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் பொதுநலப்படி (welfare) அவர்களது அடிப்படைச் செலவுகளுக்கே போதுமானதாக இல்லையென்று இதற்கான தேசிய சபை சுட்டிக்காட்டியுள்ளது. 1992ல் ஒற்றைப் பெற்றோருக்கு வருடாந்தம் வழங்கப்பட்ட சுமார் 21,931 டாலர் 2007ல் சுமார் 25 வீதத்தால் (டாலர் 5,500 வரை) குறைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்து முன்றாவது திங்கட்கிழமை 16ஆம் திகதியன்று வரும் குடும்ப நாள் (Family Day) விடுமுறையின் போது ரொறன்ரோவின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டுமென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ நகரசபை கடந்த மாதம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. 2008ஆம் ஆண்டிலிருந்து இந்த விடுமுறை நாள் ஒன்றாறியோ மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது.

ஒன்றாறியோ சிறைச்சாலைகளில் கடமையாற்றும் jail guards உத்தியோகத்தர்கள் வருடமொன்றுக்கு சராசரியாக 32 நாட்கள் சுகவீன விடுப்பு எடுப்பது கணக்காளர் நாயகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சுகவீன விடுப்பு எடுப்பதை ஒன்றாறியோ முதலமைச்சர் டாலர்ன் மக்கன்ரி 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று கண்டித்துள்ளார்.

வருடமொன்றுக்கு சுமார் 800,000 பிள்ளைகள் வாகன விபத்துகளால் மரணமடைகின்றனர். ஆசனப்பட்டி அணியாமை, உரிய இருக்கைகள் பொருத்தப்படாமை மற்றும் அதிவேகமாக வாகனம் செலுத்துதல், மதுபோதை வாகன ஓட்டம் போன்றவை விபத்துகளுக்கான பிரதான காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

'கிசு கிசு பை' என்றும் 'பொலித்தீன் பை' என்றும் சொல்லப்படும் பிளாஸ்டிக் பைகளை வர்த்தக நிறுவனங்கள் 'ஓசி'யில் வழங்குவதற்கு ரொறன்ரோ நகர சபை முடிவு கட்டுகின்றது. இந்த ஆண்டு நவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவைகளை 5 சதம் வழங்கியே பெறமுடியும். பிளாஸ்டிக் பைகளின் பாவனையைப் படிப்படியாகக் குறைத்து இல்லாமற் செய்வதே இதன் நோக்கம்.

கனடிய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளருக்கு வழங்கும் கடன்களை விரிவுபடுத்த வேண்டுமென்று மத்திய நிதி அமைச்சர் பிளாஹெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடிய ஆட்களுக்கு வேலை கிடைப்பது, தொழிற்சாலைகளின் உற்பத்தியை அதிகரிப்பது, ஊழியர்கள் வேலைகளை இழக்காமல் இருப்பது போன்றவைகளுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டியது அவசியமென நிதி அமைச்சு கருதுகிறது.



பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

அதிபர் பிரயாணம் - 7

அம்மூவரும் முறையே ஸ்கந்தரோதயக் கல்லூரியை கந்தரோடையில் 1901ல் நிறுவிய கந்தையா உபாத்தியாயர், மகாஜனக் கல்லூரியைத் தெல்லிப்பழையில் 1910ல் ஸ்தாபித்த பாவலர் துரையாப்பா பிள்ளை, 1931ல் ஸ்ரீசோமாஸ்கந்தக் கல்லூரியை புத்தூரில் ஆரம்பித்த மழவராயர் கந்தையா. ஆம் இந்த மூன்று பெருந்தகைகளுக்கும் சேர் பொன் இராமநாதன் அவர்களுக்கு இருந்த மூன்று பலங்களில் எந்த ஒன்றாவது இருந்ததா? ஏதாயினும் ஒன்று சிறிதளவு இருந்திருக்கும், ஆனால் அவர்களால் தொடக்கப்பட்ட கல்லூரிகள் மிகப் பெரும் அளவில் வளர்ந்து புகழ் பூத்த கலைக் கூடங்களாக இன்றும் மிளிகின்றன என்றால் அந்தப் பெருமக்களின் தொண்டு மனப் பான்மை சீரியது என்றுதானே கொள்ள வேண்டும். இந்த மூன்று பாடசாலைகளுடனும் நான் தொடர்புள்ளவன் எனக் கூறுவதில் எத்தனை ஆனந்தம்! ஏன் அகங்காரம் என்று கூடச் சொல்லலாம். வேறு ஒருவருக்குமே இந்தப் பாக்கியம் கிட்டியதில்லை.

மற்றைய இருவரிலும் பார்க்க திரு மழவராயர் கந்தையா அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டார். புகையிலை வியாபாரியான அவர் தான் ஈட்டிய பொருள் அத்தனையையும் மக்களுக்காகவே செலவிட்டார் கல்விப் பணி, ஆன்மீகப்பணி, சமுதாய பணி என அத்தனையிலும் பங்கு கொண்டார். இறைப்பணிக்கென புத்தூர் சோமாஸ்கந்தா ஆலயத்தினை நிறுவினார், கல்விப் பணிக்காக சோமாஸ்கந்தக் கல்லூரியினையும், சமுதாய பணிக்கென அன்ன சத்திரம் ஒன்றினையும் நிறுவியதுடன் மாத்திரமல்லாமல் தான் மறைந்த பின்னரும் அவை தொடர்ந்து நடைபெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் அவை ஒவ்வொன்றிற்கும் தேவையான சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிட்டே மறைந்தார் அப்பெருமகனார்.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளக்கி ஒளிர் வைத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதியார்.

அன்னசத்திரம் வைத்தல் புண்ணியம், ஆலயம் அமைத்தலும் புண்ணியம். ஆனால் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் அவை எல்லாவற்றிற்கும் மேலான புண்ணியம் என்றார் மகாகவி. மழவராயர் கந்தையாவோ பாரதியார் கனவை நினைவாக்கி விட்டார். அதையும் செய்கிறேன் இதையும் செய்கிறேன் எனச் சாதனை நிகழ்த்தினார். சரித்திரம் படைத்தார்.

1947 ஆம் ஆண்டிலே அமரர் C.W.W கன்னங்கரா இலவச கல்வித் திட்டத்தை அமலாக்குதற்கு முன்னர் ஏழைகளுக்கு எட்டாக்க கனியாக இருந்து வந்தது ஆங்கிலக் கல்வி. அப்போதைய கல்வித் திட்டம் ஏழைகளுக்குத் தாய் மொழிக்கல்வி, பணம் படைத்தோருக்கு ஆங்கிலக் கல்வி என இரண்டு தர வேறுபாடான கல்வியையே வழங்கி வந்தது. ஆங்கிலக் கல்வி கற்பதற்குப் பாடசாலைகள் கட்டணம் அறவிட்டன. கட்டணம் கட்ட வசதியற்ற ஏழைகள் சுயமொழிப் பாடசாலைகளை (Vernacular Schools) கதியெனக் கல்வி பெற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த நிலையினை மாற்றிய பெருந்தகை C.W.W கன்னங்கரா என்ற D.S சேனநாயகாவின் முதலாவது அமைச்சில் கல்வி அமைச்சராயிருந்தவர். ஆனால் 1947க்கு முன்னரேயே 1930 லேயே இலவசக் கல்விபூட்டல் மூலம் பெறவைத்த பெருந்தகையாளர் கனவான் மழவராயர் கந்தையா.

உளவரை தூக்காத ஒப்புரவாண்மை வளவரை வல்லைக் கெடும். (குறள் -48-10)

தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும் என்பது வள்ளுவனின் இக் குறளுக்கான விளக்கம்.

எனக்கென்னமோ வள்ளுவன் இங்கே தவறு விட்டு விட்டானோ என எண்ண வைக்கிறது. வானத்திலே இருக்கிறதே கார்மேகம். அது அப்படி எப்போதாயினும் சிந்தித்துப் பார்த்திருக்குமா? பார்த்திருந்தால் பார் வறண்டல்லவா போயிருக்கும். உலகில் புல், பூண்டு இருந்திருக்குமா? இக்குறளினைக் கூற வள்ளுவனே இருந்திருக்க மாட்டானே! கொஞ்சம் கூட அவ்விதமான சிந்தனையின்றிக்

கொட்டித் தீர்த்து விடுகிறதே.

இதனால் தான் சோமாஸ்கந்தாவின் கல்லூரிக் கீதத்தில் அவர் புகழை “கார்நிகர் கொடையினன் மழவரின் மைந்தன் கந்தைய வேள் தந்த கல்லூரி” என வாய் இனிக்கப் பாடப்பட்டுள்ளார். இன்னும் சொல்லப் போனால் 1960களில் பாடசாலைகள் யாவற்றையும் அரசுமையாக்கிய பொழுது சில கிறித்துவ பாடசாலைகள் அதனை எதிர்த்து சுயமாக நடத்திட முன்வந்தன. சோமாஸ்கந்தாவின் அன்றைய நிர்வாகம் துணிந்து மனம் வைத்திருந்தால் ஒரு சைவப் பாடசாலை சுயமாக நடத்தப்படுகிறது என்ற பெருமைக்கு ஆளாகியிருக்கும். அதற்கு வேண்டிய நிதி பெறக்கூடிய அளவினுக்கு யாழ்ப்பாணத்தில் பெரிய கட்டிடங்கள், வயல்கள், தென்னந் தோப்புக்கள் என ஏறக்குறைய ஊதியம் தரக்கூடிய 52 ஆதனங்களை வள்ளல் பெருந்தகை மழவராயர் கந்தையா அவர்கள் விட்டு விட்டுச் சென்றுள்ளார். யாழ்ப்பாண நகரத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூருங்கள். மலையா கபேக்கு அருகே இராஜகோபால் புடவைக்கடை. அக்கடையில் ஆரம்பித்து பெரியகடை வீதியால் வந்து கஸ்தூரியர் வீதியில் உள்ள கொழும்பு ரெஸ்ற்றோரன் வரையில் உள்ள அத்தனை கடைகளும், காங்கேசந்துறை வீதியில் அமைந்த தாமோதரவிஸாசிற்கு எதிர்ப்புறமான கட்டிடமும் சோமாஸ்கந்தாவின் சொத்து. இது தவிர பளையில் தென்னந் தோப்புக்களும், நீர்வேலியில் வயல்களும் இருந்தன.

மழவராயர் வாரிககளைக் கொண்ட ஒரு தருமகர்த்தா சபை இருந்தது. அது பற்றிப் பிற்பாடு எழுதுவேன். அவர்கள் பாடசாலை நிர்வாகத்தில் தலையிடுவது கிடையாது. அவர்கள் பாடசாலையைத் தனித்து இயங்க வைக்க வேண்டும் என்ற அவாவினைக் கொண்டிருக்கவில்லை. மாறாக அரசு பாடசாலையைப் பொறுப்பேற்றதும் ஸ்தாபகரால் பாடசாலைக்கு என எழுதப்பட்ட சொத்துக்களை அரசு உடமையாக்கப் பாது அவை தம்மிடம் மீள அளிக்கப்பட வேண்டும் என வாதிட்டனர். அதன் விளைவாக 52 சொத்துக்களில் 26னை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். மிகுதி இன்றும் பாடசாலைக்கு வருவாயினைக் கொண்டு வருகின்றது. நல்லதொரு வாய்ப்பு நழுவிப் போனது. எண்ணித் துணிந்தவர் அப்போது இல்லாமை பெருங் குறையாயிற்று.

பாடசாலையின் உப அதிபராகக் கடமையாற்றியவர் திரு சிவஞானம் அவர்கள். அற்புதமான மனிதர். என்றும் புன்னகைத் துக்கம் எளிமையான தோற்றம். நிலம் (33ம்: பக்கம் வருக)




ரொறன்ரோவில் 'மண் தாங்கும் மழலைகள்'




வன்னிப் பெருநிலப்பரப்பில் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காகக் கடந்த மாதம் 13ஆம் திகதி கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் 'மண் தாங்கும் மழலைகள்' பத்து மணி நேர நிகழ்ச்சி இடம்பெற்றது. ரொறன்ரோ பெருநகரில் வாழும் சிறார்கள் ஒன்றிணைந்து ஆடல், பாடல், உரைகள் என்று பலதும் இணைந்ததாக இந்த நிகழ்ச்சியை 'கெயர்' நிறுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.



மொன்றியலில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு



சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கனடா மொன்றியல் வாழ் தமிழ் மக்களால் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் முகமாக கவனயீர்ப்பு நடைபெற்றது. கடந்த மாதம் 18ஆம் திகதி, காலை 11:00 மணிக்கு இலக்கம் 200 ரெனி லெவெக்ஸ் (Rene Levesque) இல் அமைந்துள்ள கி பப்ரு கொம்லெக்ஸ் (Complex Gay Favreau) இற்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பில் தமிழ் மக்களோடு வேற்றின சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மாலை 6:30 மணிமுதல் 8:30 மணிவரை இலக்கம் 2149 மக்கே (2149 Mackay) இல் அமைந்துள்ள பாடசாலை மண்டபத்தில், 'சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள்' தொடர்பாக, ஊடகங்களுக்கு எடுத்து விளக்கும் சந்திப்பும் நடைபெற்றது. இதிலும் வேற்றின மக்களைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



கனடியத் தமிழ் இளையோர் அபிவிருத்தி நிலையம் CanTYD வருடாந்த பரிசளிப்பு

கனடியத் தமிழ் இளையோர் அபிவிருத்தி நிலைய வருடாந்தப் பரிசளிப்பு கடந்த மாதம் 21ஆம் திகதி சீன கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. பல்துறை திறமை மாணவர்கள் பதினைந்து பேர் இங்கு பரிசுகள் வழங்கி மேன்மைப்படுத்தப்பட்டனர். ஒன்றாறியோ மாகாண சுகாதார அமைச்சர் மார்கிரிட் பெஸ்ட், லிபரல் கட்சியின் முன்னாள் எம். பி. ஓமார் அல்கப்ரா ஆகியோர் இங்கு சிறப்புரைகள் நிகழ்த்தினர். நடனம், நாடகம், வாத்திய விருந்து ஆகியனவும் இடம்பெற்றன.



நாட்டுப் பற்றாளர் 'மாம்பழம்' ஒரு கலை இலக்கியப் போராளி



கடந்த மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவின் நியூஜேர்சியில் காலமான 'மாம்பழம்' தேவதாசன் அன்ரனி அவர்களின் தேசியப் பணிகளை வியந்து தமிழீழ விடுதலை புலிகள் 'நாட்டுப்பற்றாளர்' மதிப்பளித்து மேன்மைப்படுத்தியுள்ளனர். இவரது இறுதிச் சடங்கு டிசம்பர் 20ஆம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்றபோது நாட்டுப்பற்றாளருக்குரிய முறையில் தமிழர் தேசியக்கொடி போர்க்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி, அதற்கான உரைகள் நிகழ்த்தப்பட்டு, இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆழமான இனவுணர்வும், தீவிரமான மொழிப்பற்றும், திடமான தலைமை விசுவாசமும், துணிச்சலான தமிழின எழுச்சியும் கொண்டு மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பெருந்தொண்டாற்றிய இவர், எப்போதும் ஒன்றே கொள்கை, ஒருவனே தேவன், ஒருவனே தலைவன் என்ற கொள்கைப் பிடிப்புடன் தமிழ் தேசிய எழுச்சிப் போராட்டங்களில் பங்காற்றி வந்தவர்.

மன்னாரில் தமிழர் குடியேற்றம், சுனாமிக்கால புனர்வாழ்வு போன்ற விடயங்களில் 'நாட்டுப்பற்றாளர்' மாம்பழம் அவர்கள் ஆற்றிய பணி வரலாற்றுப் பதிவுக்குரியது.

புலம்பெயர்ந்து வாழ நேரிட்ட சூழ்நிலையிலும், தாயக விடுதலைச் செயற்பாடுகளுடன் தம்மை முழுமையாக இணைத்து, மண் மீட்புக்காகவும் மக்கள் விடிவுக்காகவும் தொடர்ந்து இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.

'ஆலம் விழுதுகள்', 'மாம்பூக்கள்' என்னும் இரண்டு நூல்கள் இவரது சுதந்திர தாகத்தின் வெளிப்பாடுகள். 'வெட்ட வெட்டத் தழைக்கும்', 'விடுதலையின் வாயினிலே' ஆகிய இரண்டும் இவரது இதய தாகத்தை வெளிக்கொணர்ந்த பாடல் பேழைகள். முதலாவது பேழை, அழிவுகளால் நொந்திருந்த தாயகத்து உறவுகளின் மனவலிக்கு ஒத்தடம் கொடுத்தது. இரண்டாவது பேழை, தமது அன்புக்குரிய சமாதானத் தூதர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவால் உருவாக்கி அவருக்குக் காணிக்கையாக்கியது.

இன்னொரு நூலையும், மற்றொரு பாடல் பேழையையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், 'மாம்பழம்' (63) மறைந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

கனவுகள் நனவாகும் அந்த நாளில், பிறக்கப்போகும் சுதந்திரத் தமிழீழத்தைத் தமது நேசத்துக்குரிய 23,000 வரையான மாண்புரத் தெய்வங்களோடு சேர்ந்து நாட்டுப்பற்றாளர் 'மாம்பழம்' அவர்களும் காண்பார் என்பது நிச்சயம்.

-திரு

Voice of the Nation



தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இரண்டாவதான ரொறன்ரோ பெரும்பாக கலை பண்பாட்டுக் கழகங்கள் இணைந்து இதனை தமிழர் தேசியக் கொடி ஆகியவற்றுக்கான வணக்கம் ஆகியவைகளையடுத்து



'ஊர்க்குருவிகள்' இசைக்குழு வழங்கிய எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்வுகள் மகுடத்தில் கருத்தாடல் அரங்கு சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உறுப்பினர் நீதன் சண்முகராஜா ஆகியோர் முறையே தத்துவ ஆசிரியராக, செய்தனர். அரசியல் ஆய்வாளர் திரு எஸ். திருச்செல்வம் இதற்குத் தலைவனாக



பாலாண்ணை மறைவினை பாடல்களுக்கான அபிநயங்களை கலைச்செல்வ உலகநாதனும் அவர்களும் சண் மாஸ்டர் ஆகியோர் நிகழ்த்தி தொகுத்து வழங்கியது

ஒளிப்படம் கோகு

அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவாக

தேசத்தின் குரல்

ரொறண்டரோ - கனடா

2008

Second Anniversary



தாண்டு வீரவணக்க நிகழ்வு ஸ்காப்பரோவிலுள்ள கிறேஸ் அபொஸ்ரொலிக் மண்டபத்தில் இந்த மாதம் 13ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதனை ஏற்பாடு செய்திருந்தன. பொதுச்சுடரினை சிவமோகனும், ஈகச்சுடரை பரமு சிவசுப்பிரமணியமும் ஏற்றினர். கனடிய தேசியக் கொடி, யடுத்து தமிழீழ விடுதலைப் போரில் ஆகுதியானவர்களுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெற்றது.



புகள் ஆரம்பமாகின. அதனையடுத்து, விடுதலைப் பாடல்களுக்கான நடன நிகழ்ச்சிகள் மேடையேறின. 'தேசத்தின் குரல்: பன்முக் பார்வை' என்னும் பாடி. பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மர்ளின் மனுவல், வழக்கறிஞர் நாதன் சிறீதரன், ஆசிரியர் கலாநிதி குலமோகன், கல்விச் சபை ராக, அரசியல் ஆலோசகராக, பரப்புரையாளராக, இராஜதந்திரியாக என்னும் பார்வையில் தேசத்தின் குரல் பாலாண்ணையின் சேவைகளை ஆய்வு லைமை தாங்கினார். அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் நினைவுரை நிகழ்த்தினார்.

ண்ணையின்
னை விழிக்கும்
ளுக்கான
ங்களை
செல்வன்
ாதனும், மதி
னும் வழங்கினர்.
ாஸ்டர், கீதா
ார் நிகழ்ச்சிகளைத்
து வழங்கினர்.

ள்ளிப்படங்கள்:
கோகுலன்



இது உங்களுக்கு...



வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!

(ஆரவாக் தொடர்பு வெளிப்பாடுகளுக்கு மாத்திரம்)




HomeLife/ Future Realty Inc.

Realtor Member

262 Markham Road

Scarborough, ON M1J 3C5




Sinna S Rajagopal
Sales Representative
Bus: 416-264-0101
Cell: 416-727-8647
sinnarajagopal@hotmail.com

ரொறன்ரோவில் நடைபெற்ற கவனயீர்ப்பு



கனடியன் ஹார்ட் (Canadian HART) அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமை நாளான டிசம்பர் 10, ரொறன்ரோ மாநகரின் ஸ்காபரோ பிரதேசத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பல கடிதங்கள் எழுதப்பட்டு தொலைநகல் மூலமும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை உடலகின் கண்முன்னே வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும் அதன் மூலம் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களது மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டியும் கனடிய அரசிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கடிதங்கள் அனுப்பும் நிகழ்வினை கனடியன் ஹார்ட் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டு கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இதில் ஆங்கிலத்தில் கடிதங்களை எழுத முடியாதவர்கள் தமிழில் சொல்லச் சொல்ல அதனை அங்கு இருந்த இளையவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அம்மக்களும் கடிதம் எழுதி அனுப்புவதற்கு உதவி செய்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழ் இளையோரின் முன்னெடுப்பில் பல்வேறு அமைப்புகளையும் உள்ளடக்கி இலங்கைத் தீவில் இடம்பெயர்ந்து அல்லறும் தமிழ் மக்களிற்கு நிவாரணம் வேண்டி உருவாக்கப்பட்ட கனடியன் ஹார்ட் (Canadian HART) என்னும் இம் அமைப்பினதும் தமிழ் இளையோர் அமைப்பினரதும் முயற்சியின் பயனால் சமாதானத்திற்கான கனடிய கூட்டமைப்பு என்னும் அமைப்பு தனது எதிர்வரும் வருடத்திற்கான நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களது அல்லல்கள் தீரத் தாமும் உழைக்க வேண்டும் என்பதனை இணைத்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.





பெண்ணின் பொழுது - 10

சிவாஜினி பாலராஜன்

பேனாவும் மையும் கொண்டு வரைதல்

வரைதலில் பாவிக்கும் ஊடகத்தை தீர்மானிப்பது ஓவியனின் மிக முக்கிய பொறுப்பும் விருப்பும். சில ஓவியர்கள் முற்று முழுதாக பென்சில் வரைதலையும் பென்சில் நிறம் தீட்டலையுமே விரும்புவதுண்டு. சில ஓவியர்கள் நிறப் பென்சிலையும் சிலர் pastel எனப்படும் நிறக் களியினையும் சிலர் வர்ணக் கலவைகளையும் (paints) விரும்புவர். வர்ணக்கலவையினை எடுத்துக் கொண்டால் கூட அதில் ஓயில் (Oil), அக்ரிலிக் (Acrylic), வாட்டர் கலர் (Water Colour) என வெவ்வேறு ஊடகங்களுண்டு. இரண்டு விதமான ஊடகங்களை கலந்து வரைவதில் பேனாவும் மையும் கொண்டு வரைந்து வாட்டர் கலரினால் அதனை அழகுபடுத்துவது மிகவும் பிரசித்தமான ஒரு முறையாகும். பொதுவாக இது பேனாவும் கழுவுதலும் (Pen and Wash) என அழைக்கப்படும்.



பேனாவும் மையும் என அழைக்கப்படும் பேனா கொண்டு வரைதலில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது எவ்விதமான பேனா பாவிக்கப் போகின்றோம் என்பதும் அதற்குப் பாவிக்கும் மையும். மிகவும் பழமையான ஓவியங்கள் தாரிகையும் மையும் கொண்டு அல்லது இறகும் மையும் கொண்டு வரையப்பட்டன. ஆனால் தற்போது வரைதலுக்காக சிறப்பான பேனாக்கள் நிறையவே கிடைக்கின்றன. இவற்றின் எழுதுமுனை (Writing nib or tip) கிட்டத்தட்ட 0.1 மி.மீ. தடிப்பில் ஆரம்பித்து 7மி.மீ வரையிலுண்டு. மையினைக் கருத்திற் கொண்டால் இந்தியன் இங் எனப்படும் மை மிகவும்

சிறந்தது. மையினைத் தெரிவு செய்யும் போது நீரிற் கரையாத மை வகையினைத் (Permanent Ink) தெரிவு செய்ய வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது வரைதலுக்கு உபயோகிக்கும் கடதாசி. பலதரப்பட்ட கடதாசி வகைகள் இன்று பாவனையிலுண்டு. மிகவும் மெல்லிய முனை கொண்ட பேனாவினை பாவிக்கும் போது வரைதற் கடதாசி அல்லது கடதாசி மட்டை மிகவும் அழுத்தமானதாகவும் அதே சமயம் பலமானதாகவும் இருக்க வேண்டும். வரையும் போது பேனா முனை தங்குதடையின்றி சுலபமாக வழக்கிக் கொண்டு போகக் கூடியதாக இருக்க வேண்டும். வரைதற் பொருட்கள் விற்கும் கடையில் பார்த்தீர்களானால் (இங்கு இரண்டு முக்கியமான இடங்களில் இப்பொருட்களை வாங்கலாம். ஒன்று Curry's Art store. இது Kennedy/Steels இல் அதாவது Pacific Mall இன் பிற்பக்கத்தில் உண்டு. அடுத்து மைக்கேல்ஸ் (Michaels) இது Woodbine/H.W 7 சந்திப்பில் உண்டு.) பல விதமான கடதாசிகள் உண்டு. Cold press, Hot press என வகைப்படுத்தி இருப்பார்கள். இவ்வகையான கடதாசிகள் தயாரிக்கப்படும் போது Cold Press இற்கு குளிர் அழுத்திகளும் Hot Press இற்கு சூடான அழுத்திகளும் (Compressor) கொண்டு அழுத்தப்படுகின்றன. Hot Press கடதாசிகள் மிகவும் அழுத்தமானதாயும் வழவழப்புத் தன்மை கொண்டதாயும் இருக்கும். இதனால் இதன் மீது வரையும் போது பேனா வழக்கிக் கொண்டு செல்வதால் வரைவது மிகச் சுலபமாக இருக்கும். அத்துடன் வரைதல் மிகவும் துல்லியமாக (Sharp) தெரியக் கூடியதாக இருக்கும். Cold press கடதாசியின் மூலக்கூறுகள் அடர்த்தியற்று இருப்பதால் அவற்றின் மீது வரையும் போது வழவழப்பாக இராது. அத்துடன் இந்த மூலக்கூற்று இடை வெளிகளினால் மை உறிஞ்சப்படுவதால் கோடுகள் துல்லியமாக தெரியாது மங்கலாகவே காணப்படும்.

பேனாவும் மையும் கொண்டு வரைதலில் Hatching, Cross Hatching, Stippling என மூன்று விதமான நுட்பங்கள் பாவிக்கப்படுகின்றன. Hatching என்பது கோடுகளை சமாந்தரமாக நெருக்கமாக நீள்பாட்டிற்கு வரைதல். Cross Hatching என்பது கோடுகளை சமாந்தரமாக நீள்பாட்டிற்கும் குறுக்குப் பாட்டிற்கும் பின்னர் மூலைப்பாடாகவும் வரைதல். Stippling என்பது புள்ளிகளை நெருக்கமாகவோ ஐதாகவோ இடுவது. இம்மூன்று முறைகளும் வரையும் படத்தின் பார்வை மிகவும் துல்லியமாக இருப்பதற்கு அல்லது மங்கலாக இருப்பதற்கு பாவிக்கப்படும். கருமையாக இருக்க வேண்டிய அல்லது வரையறுக்கப்பட வேண்டிய இடங்களுக்கு நெருக்கமாக புள்ளிகளையும் மற்றைய இடங்களில் ஐதாகவும் இட வேண்டும். சில படங்கள் நான் வரைந்திருக்கிறேன் இவற்றை கீழ்க்கண்ட இணையத்தள முகவரியில் பார்க்கலாம்.



<http://www.sivaginibala.blogspot.com/>



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

**Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns**



S.Ganthiy
B.A., Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**
E-mail: ganthiy@rogers.com

ஓட்டாவா நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு உண்ணாவிரதம்



சிறிலங்கா அரசின் வன்முறைத் தாண்டவத்தால் நித்தமும் பாதிப்புக்கு உள்ளாகும் அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்து கனடாவின் தலைநகர் ஓட்டாவாவில் உள்ள சிவன் கோவில் மண்டபத்தில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும் 24 மணிநேரம் நீர் ஆகாரம் ஏதுமின்றி 6 தேசப்பற்றாளர்களும் மற்றும் இளைஞர்களும், மக்களும் சுழற்சி முறையிலும் உண்ணாநோன்பும் அனுஷ்டிக்கப்பட்டது. வளரும் தலைமுறையினர் ஈழத்தமிழரின் வாழ்வியல் ஆதாரங்கள், கட்டுமானங்கள், கலாசாரப் பின்னணிகள் என்பனவற்றை அறியக்கூடிய விதத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும் அமைந்திருந்தன. பன்னிரண்டு வயதுக்கும் உட்பட்ட சிறுவர்களால் 'தமிழ் மொழிச் சிறப்பு, நாம் யார்?' என்ற தலைப்புகளோடு கவிதையரங்கமும், தமிழர் வரலாற்றுப் பின்னணிகள், உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களின் உணர்வலைகளின் சங்கமத்தோடு உண்ணாவிரதமும் கவனயீர்ப்பு நிகழ்வும் நிறைவுபெற்றது. இந்த உண்ணாநோன்பை இத்தருணத்துடன் மறந்து விடாமல் இன்னும் பல பல பரிமாணங்களாகக் தொடர்ந்தும் எடுத்துத் செல்ல வேண்டும் என்று உறுதி மொழிகளுடன் பழச்சாறு அருந்தி நிறைவுபெற்றது.



யசோ சின்னதுரை
கனடிய சட்டத்தரணி

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

Real Estate Law

Residential &

Commercial

Business Law



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

26

சிட்டுக்களே வாருங்கள்!

இயற்கையின் அற்புதமான படைப்புக்களில் வலம் வரும் மனித இனத்தில் சிட்டுக்களாகிய நீங்களும் மிக முக்கியமானவர்கள். எப்போதும் ஏதோ ஒரு திறமையை வெளிக்காட்டி வருபவர்கள் நீங்கள். உங்களிடம் மறைந்து கிடக்கும் அற்புத ஆற்றல்களோ மதிப்பிட முடியாதவை. உங்களின் ஆற்றல்கள் பற்றி மாமா பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். எனினும், உங்கள் அறிவாற்றல்கள் உடலெங்கும் பல இயக்கங்களைத் தூண்டும் விதம் பற்றிக் குறிப்பிடவில்லை.

சிட்டுக்களாகிய நீங்கள் ஓடி மகிழ்ந்து வலம் வரும் காட்சியே தனியழகு. இதில் மெய்மறந்து உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் வியப்புடன் உங்களை பார்த்திருப்பார்கள்; ஆரத் தழுவிருப்பார்கள். பெரியவர்களிடம் உள்ள பல இயல்புகள் உங்களிடம் இப்பொழுதே ஆரம்பித்து விடுகின்றன. பின்பு ஒரு காலத்தில் உங்களின் சமூக அந்தஸ்துக்கு இவையே உதவுவன என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

மாமாவின் அறிவு சார்ந்த கருத்துக்களில் இன்று உங்களுக்குக் கூறவுள்ள விடயம் உங்களது உடற்கூற்று மொழி (Body Language) என்பதாகும். ஆரம்பத்தில் இதுபற்றி எவருக்கும் கவலையில்லை. ஆனால் இன்று மிக முக்கியமானது இதுவாகும். பல மொழிகள் உள்ளனவெனினும் எமது உடலுக்கு என்ன மொழி என்று சிட்டுக்களாகிய நீங்களும் கேட்பது போலுள்ளது. உங்கள் வாய் பேசுவதனை விட உடலே அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

சிட்டுக்களாகிய உங்கள் உடற்கூற்று மொழி பற்றிய தேடலில் கிடைத்த ஒரு பெரியாழ்வார் பாடல். அது; எண்ணைக் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளியெழுப்பி கண்ணைப் புரட்டி விழித்து தளகண்டு செய்யும் பிரானே! கண்ணனின் பல செய்கைகள் இதில் நகைச்சுவை தருவன. நீங்களும் பல செயல்களை செய்பவர்கள் தான். இங்குள்ள சிட்டுக்களான நீங்கள் தோள்களை உயர்த்தி, கைகளை வளைத்து கண்ணைப் புரட்டி என்னவோ எல்லாம் செய்கிறீர்கள். பாடசாலை ஆசிரியர், சக மாணவர்களிடமிருந்து உங்கள் உடற்கூற்று மொழி உங்களுக்குள்ளும் புகுந்து கொள்கின்றது! உங்களை இரசிப்பதே பெரியவர்களான எங்கள் வேலை.

“An action speaks more than thousand words” என்ற ஆங்கில வார்த்தைகளில் குறிப்பிடப்படும் உங்கள் செய்கைகள் உங்கள் வாய்மொழியை விட அதிகம் என்பதனையே காண முடிகிறது. உளவியலில் ‘Kinesthesia’ என்று குறிப்பிடலாம். இந்த செய்கைகள் உங்களுடன் இயல்பாகவே அமைந்து விடுபவை. அதாவது உங்கள் உடல் அசைவுகளுக்கு உணர்வு உண்டு என்பதனையே காட்டுகிறது.

ஆசிரியர்கள், நண்பர்கள், பெற்றோர்கள், சகபாடிகள் முன்னிலையில் என்னவெல்லாமோ பேசுகின்றீர்கள். எப்படியெல்லாமோ நெளிந்து சுழிந்து பேசுகின்றீர்கள். இதில் அரைவாசி உங்கள் உடற்கூற்று மொழியேயாகும். அதில் ஆண் சிட்டுக்கள் ஒரு மாதிரியும், பெண் சிட்டுக்கள் இன்னொரு மாதிரியும் பேசுகின்றீர்கள். எல்லாமே இரசிக்கக் கூடியவைதான்.

பெரியவர்களாக நீங்கள் வளர்ந்து நேரடியப் பரீட்சையில் பங்குபற்றினால் கூட இந்த உடற்கூற்று மொழியே உதவப்போகின்றது. சிட்டுக்களாகிய நீங்கள் இதில் அவதானம் செலுத்துங்கள். மற்றவர்களால் விரும்பப்படும் உடற்கூற்று மொழியில் பேசுங்கள். அடிக்கடி ‘நன்றி’, ‘தயது செய்து’ என்று குறிப்பிடுவது போன்று உங்கள் உடலாலும் பேசுங்கள். இவை ஒரு காலத்தில் உதவப்போகின்றன. உங்களுக்காக தனி உலகமே காத்துக் கிடக்கிறது.

மீண்டும் சந்திப்பேன்.

The Law office of
GARY
Anandasangaree


416 321 1100

Gary Anandasangaree
Barristor and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Tuesday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us.....

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Week-ends & Evening Courses
Canadian Security Courses,
QA / Software Testing, AccPac, Quick books, Ms Office,
Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)

Tel: 416-321-9911
2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8

Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941
2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5

Financial Assistance

Financial Assistance may be available for
those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- EI - currently receiving / received recipients
- Maternity benefits received recipients

அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்து நடைபுயல் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. யாழ்ப்பாணத்தில் பிறந்த அவரும் ஒரு நவீன பாணத்தான். ஊர் ஊராகச் சென்று பாடிய பாணர்கள்போல தேசம் தேசமாக சுற்றி மானுடத்தைப் பற்றி பேசுகிறார். இதுவரை கட்டுரைகள் 'சிறுகதைகள்' நேர்காணல்கள் விமர்சனங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஐ.நா.வில் அதிகாரியாக பல வருடங்கள் பணியாற்றியவர் தற்போது ஓய்வில் கனடாவில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

தற்போது இலங்கையில் தமிழ்ப் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்குப் போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ்ப் புத்தகங்கள் கொண்டுவரும்படிச் சொல்லியிருந்தேன். அந்த சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்துப் போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டுத் தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக் கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள்.

ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. 'இங்கே இப்பொழுது தமிழ்ப் புத்தகத்தை வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது? என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது' என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்ல வேலை திருப்திப்படுத்த முடியாது. யாராவது தமிழ்ப் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Terrorism Investigation Division) கொண்டு போவார்கள். அப்படிப் போனவர்களில் பலர் திரும்பி வருவதே

ஈழத்தமிழர் நிலைமை தொடர்பான ஒரு செவ்வி



“தக்ட்டு மொழிக்கு ஒரு நாம கீஸ்சு”

அ. முத்துலிங்கம்

இல்லை. அந்த நண்பர் இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம். ஆனால், மனைவி வன்னியைச் சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீஸாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வர முடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை.

பேருக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இரு பெரும் அணிகளாக இன்று தமிழகம் பிரிந்து நிற்கிறது. போரில் இரண்டு பக்கத்தினரும் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் விடுவதாயில்லை. இரு தரப்பும் திறந்த மனத்துடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தால்தான் அமைதி சாத்தியம் என்ற யதார்த்தமும் தமிழ் மக்களுக்குப் புரிந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈழத்தில் அமைதி நிலவ என்ன மாறுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

1995-ம் ஆண்டு கனடாவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கியூபெக் மாகாணம் தனி நாடாகப் பிரிவதற்கு ஒரு வாக்கெடுப்பு மிக அமைதியான முறையில் நடந்தது. கனடா முழுவதும், ஏன் உலகமே அதை அவதானித்தது. முடிவில் கியூபெக் மக்கள் 51, 49 விகிதத்தில் பிரிவினைக்கு எதிராக வாக்களித்து தொடர்ந்து கனடாவின் ஓர் அங்கமாக வாழ்வதற்குத் தீர்மானித்தார்கள். ஒரு மயிரிழையில் கனடா பிரிந்து இரண்டு நாடாவது தடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1980-ல் கூட அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடந்தது.

1962-ல் எத்தியோப்பியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எரித்திரிய பிரதேச மக்கள் 31 வருடங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இறுதியில் 1993-ல் ஐ.நா.சபை கண்காணிப்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற எரித்திரியா, எத்தியோப்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்து ஐ.நா. சபையில் உடனே ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொசோவோ (20 லட்சம் மக்கள் கொண்ட அல்பேனிய

மொழி பேசும் பிரதேசம்) சேர்ப்பியாவில் இருந்து தனியாகப் பிரிந்துபோய் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. அதை 52 உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவின் ஜம்பதாவது மாநிலமான, 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட, ஹவாய் தீவை எடுத்துக்கொள்வோம். இது அமெரிக்காவில் இருந்து 1600 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே ஹவாயும் ஆங்கிலமும் அரசு மொழிகள். ஒரு பேச்சுக்கு அவர்கள் தனி நாடு கேட்டால் என்ன நடக்கும்? கனடாவில் நடந்ததுபோல ஒரு நாகரிகமான வாக்கெடுப்பு நடக்கலாம். ஆனால் தனி நாடு கேட்கும் அளவுக்கு அவர்கள் உரிமைகள் மறுக்கப்படவில்லை. அவர்களுக்கு நிறைந்த சம உரிமை கிடைக்கிறது ஆகையால் தனிநாடு என்ற கோரிக்கையை யாருமே விரும்பமாட்டார்கள்.

உலகத்தில் இரண்டாயிருந்த நாடுகள் ஒன்றாக இணைவதும் ஒன்றாயிருந்த நாடுகள் பிரிவதும் நடந்துகொண்டே இருக்கிறது. மத ரீதியில் பிரிந்தது பாகிஸ்தான். மொழி ரீதியில் பிறந்தது பங்களாதேஷ். 1948-ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மொகமட் அலி ஜின்னா பேசியபோது உருது மொழியை அரசு கரும மொழியாக பிரகடனம் செய்தார். அன்று அவர் உருது மொழியையும் வங்காள மொழியையும் அரசு மொழிகளாக அறிவித்து சம உரிமை வழங்கி இருந்தால் இன்று பங்களாதேஷ் பிரிந்திருக்காது என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சிறுபான்மை உள்ள ஜனநாயக நாட்டில் சம உரிமைகளுடனான கூட்டாட்சி இருக்கலாம். அல்லது தனிநாடு வழங்கலாம். கூட்டாட்சி என்றால் சிறுபான்மையினரின் உரிமைகள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதுமாத்திரம் போதாது. ஒரு மூன்றாவது நாடோ (பிராந்திய வல்லரசான இந்தியாவாக அது இருந்தால் நல்லது) ஐ.நா. சபையோ சிறுபான்மையினரின் நலனுக்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். ஆனால் சமீபத்தில், கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல

(மறுபக்கம் வருக)

ஈழத்தமிழர் நிலைமை..

ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவத் தளபதி கொடுத்த பேட்டி ஒன்றில் 'இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்' என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் சிறுபான்மையினரின் உரிமை காக்கப்படும் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் பிராந்தியப் பலம் இலங்கையில் அமைதி நிலுவதற்கு உதவியாக இருக்கும். முதலில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தை. இரு தரப்பாலும் முடியும். மக்கள் பின்னுக்கு நிற்கிறார்கள். இந்தியாவும் நிற்கவேண்டும்.

அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேசும்போது constitutional democracy என்று சொல்வார்கள். அதன் தாத்தியம் பெரும்பான்மையினரின் அரசியல் சட்டம் அல்ல சிறுபான்மையினரின் அமெரிக்கரான பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிங்கள பெளத்தரே ஜனாதிபதியாக முடியும் என்று அரசியல் சட்டத்தில் எழுதிவைத்திருக்கும் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் என்பது எவ்வளவு சாத்தியமானது?

ஓர் இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும் என்ற கருத்தை ஒரு கட்டுரையில் தாங்கள் சொல்லியிருந்தீர்கள். (அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு கனடிய வாழ் சிகையலங்காரர் சொல்வதாகிய கட்டுரை) தமிழ் மொழி அழித்தல் இலங்கையில் எப்படி எந்தெந்த வகைகளில் நடத்தப்படுகிறது?

நான் என்னுடைய கட்டுரையில் எழுதியது ஒரு முடி திருத்துபவர் சொன்னதைத்தான். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராபிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்கும் சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். ஆனால் அராபிக் மொழிக்கு நாடு இல்லாததால் அது அழிவை நோக்கி நகர்கிறது.

ஒரு தமிழ் எழுத்தாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.'

மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள மால்ட்டா என்ற சின்னஞ்சிறிய நாட்டை

எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ்.

அந்த மொழி அழியுமா? அழியாது. அவர்களுடைய மொழி அழிய வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நாடு அழிய வேண்டும். ஒரு மாநிலம் செய்ய முடியாததை நாடு செய்துவிடும். தமிழைச் செம்மொழியாக்க நாங்கள் எத்தனை வருடங்கள் பாடுபடவேண்டியிருந்தது. ஒரு நாடாக இருந்திருந்தால் இதை எளிதாகச் செய்து முடித்திருக்கலாம். ஒரு காலத்தில் உலகிலே 50,000க்கும் மேலே மொழிகள் இருந்தன. உலகம் சுருங்கச் சுருங்க மொழிகளின் எண்ணிக்கையும் சுருங்கிக்கொண்டே வந்தது. இப்பொழுது 7000 மொழிகள் இருக்கின்றன. அவையும் வரவரக் குறைந்து கொண்டே வரும்.

உலகத்திலே அதிகம் பேசப்படும் 12 மொழிகளை வரிசைப்படுத்தினால் அது இப்படி இருக்கும்.

மண்டரின், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், ரஷ்யன், வங்காளம், போர்ச்சுகீயம், அராபி, ஜெர்மன், பிரெஞ்சு, ஐப்பான், உருது. இவை எல்லாவற்றுக்கும் தேசம் உண்டு. இதற்குப் பின்னே வரும் தெலுங்கு, மராத்தி, தமிழ் போன்ற மொழிகளுக்கு தேசம் இல்லை. உலகத்தின் அரைவாசி சனத்தொகை இந்த 12 மொழிகளைப் பேசுகிறது. உலகம் சுருங்கச் சுருங்க சின்ன மொழிகளை பெரிய மொழிகள் விழுங்கும். ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும். இன்று 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியை விட முன்று லட்சம் மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியின் எதிர்காலம் பிரகாசமானது. ஏனென்றால் அதற்கு ஒரு நாடு உண்டு. யேசு பேசிய மொழியான அராபிக் இன்று அழிந்து போகிறதென்றால் அதற்குக் காரணம் அராபிக் மொழிக்கு ஒரு நாடு இல்லை.

ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னிடம் சொன்னார், 'பிரிட்டிஷ் அரசாங்கம் வருடம் தோறும் எத்தனையோ மில்லியன் பவுண்டுகளை சேக்ஸ்பியரைப் பரப்ப செலவு செய்கிறது' என்று. ஒரு நாடு இருப்பதனால்தானே அவர்களால் அப்படிச் செய்யமுடிகிறது.

ஈழத்தில் நிகழும் போர் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தங்களின் திறந்த விமர்சனத்தை வைக்கக் கூடிய ஜனநாயக சுதந்திரம் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இன்று இருக்கிறதா?

ஆரம்பத்திலிருந்தே ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் என்பன கேள்விக்குறியாகவே இலங்கையில் இருந்தன. இவை படிப்படியாக இறுக்கப்பட்டு 2005-ல் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முடிவுக்கு

வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம் இருக்கட்டும், போர் நடக்கும் பிரதேசங்களில் ஊடகவியலாளர்களே இல்லை. தொண்டு நிறுவனங்களும் இல்லை. ஐ.நா. குழுக்களும் இல்லை. நிலைமை எப்படி இருக்கும் என்று ஊகித்துத் தெரிந்துகொள்ளலாம். கொழும்பிலே பயங்கரவாத விசாரணைப் பிரிவு இயங்குகிறது என்று சொன்னேன். அவர்கள் யாரையும் பிடித்துப் போகலாம். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் தடுத்து வைக்கலாம். அங்கே போனவர்கள் திரும்பி வருவது மிக அரிதாகவே நடக்கும். 2006-ம் ஆண்டு பரமேஸ்வரி மனுசாமி என்ற ஊடகவியலாளர் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் உலகப் பிரசித்தி பெற்ற தாரகி சிவராம் என்ற ஊடகவியலாளருக்கு நடந்தது என்னவென்று எல்லோருக்கும் தெரியும். கொழும்பு காவல் நிலையம் ஒன்றின் முன்பாக அவர் நம்பர் இல்லாத வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார். இலங்கைப் பாராளுமன்றம் அருகிலுள்ள புதருக்குள் இவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தலையிலே துப்பாக்கியால் சுடப்பட்டு மரணித்திருந்தார்.

உலகமெங்கும் இந்தக் கொலைக்கு கண்டனம் எழும்பியது. அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் இவருடைய வாழ்க்கையை 'வாழ்வும் மரணமும்' என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறார்.

இவருடைய சாவுக்குப் பிறகு பிடிபடும் பத்திரிகைக்காரர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் 'நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் உங்களுக்கு தாரகி சிவராமுக்கு நடந்ததுதான் நடக்கும்' என்று வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள் என்று சமீபத்தில் பிடிபட்ட இன்னொருத்தர் கூறுகிறார்.

ஜே.எஸ். திஸ்ஸநாயகம் என்ற ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தன் மனுவில் 'அடிப்படை மனித உரிமை மீறல்' என்று அரசை குற்றம் சாட்டியிருக்கிறார். தன்னை முறையற்ற விதத்தில் போலீஸார் நடத்துவதாகவும், தன்னை விடுவிக்கக் கோரியும் விண்ணப்பித்திருக்கிறார். இன்றுவரை, எட்டு மாதங்கள் கழிந்த பிறகும், அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் ஆயுதம் தூக்கவில்லை. அவர்கள் தூக்கிய ஆயுதம் பேனாதான். இவர்களுடைய எழுத்துக்களை அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதிலே ஒரு சிறப்பு இருக்கிறது. மகிந்த

(31ம் பக்கம் வருக)

பாண்டிய நின் நாட்டுடைத்து நல்ல தமிழ்!

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1268 - 1271) மற்றும் சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1274) ஆகியோரை அடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சி எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்கியது. இவனது ஆட்சிக் காலத்தில் தான் இத்தாலிய நாட்டு வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மார்க்கோ போலோ என்ற பயணி தமிழகம் சென்றிருந்தார்.

பாண்டிய நாட்டை அய்ந்து உடன்பிறப்புக்கள் ஆண்டு கொண்டிருந்ததாகவும் அதில் முக்கியமான பகுதியை முத்தவனான சேந்தன் பாண்டி தேவர் (Sender Bandi Dever) என்ற பெயருடைய அரசன் ஆண்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

பாண்டி நாட்டில் விலையுயர்ந்த அழகான பெரிய முத்துக்கள் கிடைத்ததாகச் சொல்கிறார். பல கடலோடிகள் தோணிகளில் சென்று முத்துக் குளித்ததாகவும் அதில் பத்தில் ஒரு பங்கை அரசனுக்குக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். கடலில் முழுகி எடுக்கும் சிற்பிகளை உடைத்து அவற்றைத் தண்ணீர் தொட்டிகளில் போட்டு ஊறு வைப்பதாகவும் அப்போது சதை சிதைந்து மேலேயும் முத்துக்கள் அடியிலும் காணப்படுவதாகவும் சொல்கிறார். இப்படி எங்குக்கும் முத்துக்களின் எண்ணிக்கை அளவிட முடியாது என்றும் இந்த முத்துக்கள் உலகின் நாலாதிசையும் ஏற்றுமதியாகிறதாகவும் எழுதி வைத்துள்ளார். (Travels of Marco Polo by L.F. Benedetto - பக்கம் 293)

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் செங்கோல் வளையாது ஆட்சி செய்ததாகவும் தலைநகரில் பெரும் பொருள் சேர்த்து வைத்திருந்தான் என்றும் முத்துமாலை போன்ற அணிகலங்கள் பலவற்றை கழுத்தில் அணிந்திருந்தான் எனவும் மார்க்கோ போலோ சொல்கிறார்.

மாறவர்மன் குலசேகர பாண்டியனது மெய்கீர்த்திகள் 'தேர்போல்' என்ற தொடருடன் தொடங்குகிறது. 'எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகரபாண்டியன்' 'கொல்லங்கொண்ட பாண்டியன்' என்ற பட்டப் பெயர்கள் இவனுக்குண்டு எனத் தெரிகிறது.

மாறவர்மன் காலத்தில் கொல்லத்தின் மீதும் (கிபி 1274) ஈழத்தின் மீதும் (கிபி 1284) முக்கிய படையெடுப்புக்கள் நடைபெற்றன. இவனது காலத்தில் இலங்கையின் தென்பகுதியை மூன்றாம் பராக்கிரமபாகு ஆண்டு வந்தான்.

நக்கீரன்
தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்



என்றுமுள்ள செந்தமிழ் - 20

யாழ்ப்பாண இராச்சியத்தை விக்கிரம சிங்கை ஆரியன் (கிபி 1279 - 1302) ஆண்டு வந்தான்.

மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஒரு பெரும்படையைத் தனது தம்பியான ஆரியச்சக்கரவர்த்தியின் தலைமையில் ஈழத்திற்கு அனுப்பி வைத்தான். பாண்டியர் படை பல நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றியது. இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும் பொருளையும் புத்தரின் பல்லையும் கைப்பற்றிக் கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி நாடு திரும்பினான். பின்னர் முதலாம் பராக்கிரமபாகு பாண்டியன் மாறவர்மனைப் பணிந்து நட்புரிமை கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி கைப்பற்றிச் சென்ற புத்தரது பல்லை மீள்பெற்றுச் சென்றான். இந்தச் செய்தி மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மாறவர்மன் நாடுகளை வென்று அங்கு கைப்பற்றி வந்த பெரும் பொருளைக் கொண்டு திருநெல்வேலிக் கோயிலுக்கு ஒரு திருச்சுற்று மாளிகையை அமைத்தான்.

மாறவர்மன் குலசேகரனுக்கு சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என்ற இருமக்கள் இருந்தனர். சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன். வீரபாண்டியன் இன்னொரு மனைவியின் மகன். அவர்களுள் திறமைசாலியான சுந்தரபாண்டியனுக்கே மாறவர்மன் முடி சூட்டினான். அதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியன் மன்னனைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான். சுந்தரபாண்டியன் உயிருக்கு அஞ்சி மதுரையை விட்டு ஓடிவிட்டான்.

பாண்டியர் வரலாற்றில் தந்தையை மகன் கொல்வது அரச கட்டிலுக்கான உடன்பிறப்புக்களுக்கு இடையிலான சண்டை இரண்டையும் இப்போதுதான் பார்க்கிறோம். இந்த உடன்பிறப்புச் சண்டையால் பாண்டிய வம்சம் அழிந்ததோடல்லாமல் பாண்டிய நாடு முகமதியரின் படையெடுப்புக்கும் உள்ளாகி வீழ்ந்தது.

அரியணைப் போட்டி காரணமாக பாண்டி நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் நிலவியது. மதுரையைவிட்டு ஓடிய சுந்தரபாண்டியன் தில்லி சென்று அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான். அலாவுதீன் கில்ஜி மதுரையைக் கைப்பற்ற தனது படைத்தளபதி மாலிக்கபூரின் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். மாலிக்கபூர் ஹாய்சாள் நாட்டின் மீது படையெடுத்த போது அந்நாட்டு மன்னன் மூன்றாம் வீரவல்லாளன் பாண்டிநாட்டை ஆண்டு கொண்டிருந்த வீரபாண்டியனது உதவியை நாடினான். வீரபாண்டியன் குதிரைப் படையொன்றை அனுப்பி வைத்தான். இதனால் ஆத்திரம் அடைந்த மாலிக்கபூர் பாண்டிநாடு மீது படையெடுக்க முடிவு செய்தான். அது மட்டுமல்ல முஸ்லிம் மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்கும் அலாவுதீன் கில்ஜி ஆர்வம் கொண்டிருந்தார்.

மாலிக்கபூரின் படை வழியில் காணப்பட்ட இந்துக் கோயில்களை எல்லாம் கொள்ளையடித்தது. இந்துக் கோயில்களில் பெரும் செல்வம் இருப்பதை மாலிக்கபூர் அறிந்து கொண்டான். சிதம்பரம், திருவரங்கம், இராமசேகவரம் போன்ற கோயில்களை முஸ்லிம் படை கொள்ளையடித்தது. பல கோயில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. திருவரங்கப் பெருமானின் விலையுயர்ந்த அழகிய சிலையையும் மற்றும் பல விலையுயர்ந்த சிலைகளையும் கொள்ளையடித்து தில்லிக்கு அனுப்பி வைத்தான். அவற்றைத் தனது அரண்மனைப் படியாக அலாவுதீன் கில்ஜி பயன்படுத்தினான் எனக் கூறப்படுகிறது.

வீரபாண்டியன் மாலிக்கபூரின் படையைச் சந்திக்கத் துணிவின்றி பல இடங்களில் ஓடி அவர்களைக் களைப்படையச் செய்தான். அதுபோலவே மாலிக்கபூரும் வீரபாண்டியனைப் பிடிப்பதற்கு பல இடங்களில் தேடி அலைந்தான். முடிவில் மாலிக்கபூர் வீரபாண்டியனைத் தோற்கடித்து சுந்தரபாண்டியனை அரியணையில் அமர்த்தினான். ஆனால் மாலிக்கபூர் கோயில்களைக் கொள்ளையடிப்பதிலேயே நாட்டமாக இருந்தான். இதனைக் கண்டுகொண்ட சுந்தரபாண்டியன் கருவறையில் இருந்த நாட்டின் செல்வத்தை எடுத்துக்கொண்டு மதுரையைவிட்டுச் சென்று தன்னுடைய சித்தப்பாவான விக்கிரம

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON-THE-SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

என்றுமுள்ள...

பாண்டியனின் உதவியை நாடினான். இருவரும் ஒருங்கிணைந்து மாலிக்கபூரின் படைகளைத் தாக்கினர். அவர்களிடம் எதிர்த்துப் போரிட முடியாத மாலிக்கபூர் புறுமுதுகு காட்டிவிட்டு தில்லிக்குத் திரும்பினான்.

மாலிக்கபூரின் படையெடுப்பு தமிழகத்தில் இருந்த முஸ்லிம்களின் செல்வாக்கை அதிகரித்தது. பாண்டிய நாட்டின் செல்வத்தையும் செல்வாக்கையும் சீர்குலைத்தது. படையெடுப்பின் போது 512 யானைகள், 800 மணங்கு பொன், முத்துக்கள், அணிகலங்கள் ஆகியவற்றையும் 20,000 குதிரைகளையும் மாலிக்கபூர் கொள்ளையடித்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1268 - 1271) மற்றும் சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1274) போன்ற பாண்டிய மன்னர்கள் கட்டியெழுப்பிய பிற்கால பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்றது. சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் பெயரளவில் மன்னர்களாக இருந்தனர். பெரும்பாலும் மறைந்தே வாழ்ந்தனர்.

சேர, சோழ மன்னர்களை விட செந்தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களையே சாரும். அவர்களில் சிலர் தமிழ்ப் புலவர்களாக விளங்கியிருந்தனர். அவர்களது பாடல்கள் பல தொகை நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பாண்டியன் அறிவுடை நம்பி பாடிய ஒரு பாடல் மிகவும் புகழ்வாய்ந்தது.

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்ந்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே. (புறம் 188)

‘பாண்டியனின் நாட்டுடைத்து நல்ல தமிழ்’ என அவ்வையார் பாராட்டியிருக்கிறார். ‘வியாத்தமீமுடையான் - பல்வேற்கடற்றாணைப் பாண்டியன்’ எனப் பழம்பாடல் ஒன்று பாண்டியனைச் சிறப்பிக்கிறது. மதுரையில் தமிழ் நிலைபெற்றிருந்ததை ‘தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்னும் நல்லூர் நத்தத்தனார் கூற்றும் ‘தமிழ்வையைத் தண்ணம்புலம்’ என்னும் பரிபாடல் வரிகளும் பாண்டிநாட்டில் தமிழ் பெற்றிருந்த சிறப்பைக் காட்டுகின்றன.

பாண்டி நாட்டையே ‘செந்தமிழ்நாடு’ என இளங்கோ அடிகள், கம்பர், சேக்கிழார் போன்ற பெரும் புலவர்கள் குறித்துள்ளார்கள்.

தமிழ்மொழிக்கு விழிகள் என அழைக்கப்படும் தொல்காப்பியமும் திருக்குறளும் பாண்டிய மன்னர்களது அவையில் அரங்கேற்றப்பெற்றவை என்பது யாவரும் அறிந்ததே. (வளரும்)

புதிய டயற் கோலா பானத்தில் அனுமதியற்ற இனிப்புச் சுவை

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியைப் பெறாத நிலையிலும், கோகோ கோலா நிறுவனம், இயற்கையான இனிப்புச் சுவையூட்டியான Stevia இணைச் சேர்த்த புதிய டயற் பானம் ஒன்றினை மார்கழி மாத நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெச்சி நிறுவனமும் இதனையொத்த சுவையூட்டியைப் பாவித்து தயாரித்த பல புதிய பானங்களை விற்பனை செய்வதற்கு இந்நிறுவனத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றது. Stevia 12 நாடுகளில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் உடல் மெலிவதற்கான பதிலீட்டு உணவாக பாவிக்கப்படுகின்றது.

ஆய்வுகளின் மூலம் எலிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, Stevia ஈரல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது. Stevia இணை உணவுப் பதார்த்தங்களில் பாவிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தரவுகள் போதாது என 1990 களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

முன்பு பரிசோதிக்கப்பட்ட Stevia இணை விட மிகவும் தரம்பிரிக்கப்பட்ட Truvia இணை கோலாவும், PureVia இணை பெச்சியும் பாவிப்பதாக தெரிவித்துள்ளன.



எஸ். காந்தி
எழுதும்

28

வெள்ளிப் பணம் - டாலர்

தற்பொழுது நாம் 2009ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த ஆண்டு பொருளாதார ரீதியில் எந்த ஒரு நாட்டுக்கும் சாதகமாக அமையமாட்டாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனினும் சவால்களை எதிர்நோக்கும் ஆண்டாக இதனை நோக்குவோம்.

கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கனடிய அரசு வரியில்லா சேமிப்புக்கணக்கு (Tax Free Saving Account) ஒன்றினை அறிமுகம் செய்தது இதனைப்பற்றி கடந்த வருட யூன் மாத இதழில் குறிப்பிட்டு இருந்தோம் இதன் நடைமுறை இந்தவருடம் தைமாதம் முதல் நடை முறைக்கு வருகின்றது. இதன் சுருக்கமான விடயம் இந்த Tax Free Saving Account (TFSA) கணக்கினை 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் எந்த நிதி நிறுவனத்திலும் ஆரம்பிக்க முடியும். ஒருவர் இதில் ஆகக்கூடியது 5000 டாலர்களை வருடாவருடம் சேமிப்பிலிட முடியும். இந்த சேமிப்பின் மூலம் பெறப்படும் வட்டிக்கு வருமானவரி கிடையாது. சாதாரண சேமிப்புக் கணக்குக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுவாகத்தான் இருக்கின்றது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள Registered Retirement Saving Plan (RRSP) இளைப்பாற்றும் சேமிப்புத்திட்டம் Registered Education Saving Plan (RESP) போன்ற சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிட்டு நோக்குவது ஆரோக்கியமானதாக அமையும் என எதிர்பார்கலாம்.

இந்த வகையில் முதலாவதாக இந்த மூன்றுவகையான சேமிப்பு கணக்குகளும் வேறுபட்ட நோக்கங்களை பூர்த்தி செய்வதாக அமைகின்றது. பிள்ளைகளின் கல்விக்கு RESPயும், வயோதிப காலத்தில் கூடிய ஓய்வூதியத்தினை பெறுவதற்கு RRSPயும் TFSA மாத்திரம் எந்த வகையான நோக்கத்துக்கும் பாவிக்கக் கூடியதாக இருக்கின்றது.


அடுத்ததாக RRSP மாத்திரம் நீங்கள் சேமிப்பில் இடும் தொகையினை வருமான வரியில் இருந்து கழித்துக் காட்டுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. மற்றைய இரு சேமிப்புக்கணக்குகளான TFSA, RESP போன்றவற்றுக்கு இந்த சலுகை கிடையாது ஆனாலும் RRSP யில் இருந்து பணத்தினை மீள்பெறும் போது இதனை வருமானமாக காட்ட வேண்டி இருப்பதால் இது ஒரு தற்காலிகமாக காலத்தினை ஒத்திவைக்கும் நடவடிக்கை என கூறுபவர்களும் உண்டு. ஆனாலும் குறைந்த வருமானம் உள்ள போது இதனை திரும்பப் பெறும்போது நன்மைகளை பெறமுடியும் என வாதிடுபவர்களும் உண்டு.

உழைக்கும் வட்டிக்கு வருமானவரி விலக்கு இந்த மூன்று வகையான சேமிப்புக் கணக்கில் இருந்தாலும் RESP என்னும் கல்விக்கான சேமிப்புக்கணக்கில் குறிப்பிட்ட பெயரை உடைய மாணவனோ, மாணவியோ உயர்கல்வியை பெறுவதற்காக பாவிக்க முடியாதவேளை வருமான வரிக்கு உட்பட வேண்டிவரும்.

சேமிப்பு கணக்குக்கு மானியம் பெறும் சலுகையை RESP தான் பெறுகின்றது. ஏனைய இரு கணக்குகளுக்கும் இது இல்லாதபோதும் குறிப்பிட்ட நோக்கத்துக்கு மாத்திரம் பாவிக்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருப்பதனையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

TFSA, RRSP கணக்குகளை தொழில் செய்யும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் ஆரம்பிக்க முடியும் RESP இனை பிள்ளையின் பெற்றோர்கள், பாதுகாவலர், பேரன், பேத்தி, மாமன் முறையானவர்கள் மாத்திரம் ஆரம்பிக்க முடியும்.

இந்த முன்றுவகையான சேமிப்பு கணக்குகளும் வெவ்வேறு வகைப்பட்ட நிலையில் நன்மை கொடுக்கின்றன. எனவே நீங்கள் குடும்பத்தில், பொருளாதார ரீதியில் எப்படியான சூழ்நிலையில் உள்ளீர்கள் என்பதினை கண்டறிந்து உங்கள் தேவைக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப முடிவுகளை மேற்கொண்டு பொருண்மியரீதியில் மேம்பட்டு வாய் முயற்சி செய்யுங்கள்.



Jude

Anthony Pillai LL.B. (Canada)
Barrister, Solicitor & Notary Public
Former Asst. Crown Attorney

Phone
416 332 8547

யூட் அந்தோனிப்பிள்ளை

கனடிய வழக்கறிஞர்
முன்னாள் அரச வழக்கறிஞர்

தொலைபேசி
416 332 8547

தொலைநகல்
416 332 8379

2390 Eglinton Ave. East
Suite 259
Scarborough ON
M1K 2P5

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம்

SRI GANESHA DURGA HINDU TEMPLE

OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா பூஷணம்'
சிவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
 (ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்துமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
 ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive
Mississauga, ON. L5S 1L6
TEL: 905-405-0011 / 905-501-0011
www. sriganeshadurga.com

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)



ஈழத்தமிழர் நிலைமை..

ராஜபக்ஷ 23 வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார். 35 வயதில் சட்டம் பயின்று பாஸ் பண்ணினார். அவர் பிரதானமாக மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் வழக்குகளையே எடுத்தார். இன்று அவர் படித்த மனித உரிமை மீறல் சட்டங்களிலுள்ள நுணுக்கங்கள் அத்தனையையும் மனித உரிமை மீறல்களை மூடுவதற்காகவே பயன்படுத்துகிறார்.

தற்போது தமிழ்நாட்டில் அரசியல், சமூகம் மற்றும் திரைப்படத்துறை இவற்றில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவற்றினால் ஈழத்தமிழனுக்கு உண்மையிலேயே நன்மை ஏதேனும் விளையுமா? இவற்றைத் தவிர தமிழ்நாடு இலங்கைத் தமிழனுக்கு எந்த விதத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

ஓர் அரசு தன் மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. மூன்று லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உடுக்க உடை இல்லாமல், உணவு இல்லாமல், மரங்களின் கீழ் வாடுகிறார்கள். இலங்கை அரசிடம் பணம் இல்லையா? உணவு இல்லையா? மருந்து இல்லையா? கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் ராணுவத்துக்காக வருடா வருடம் செலவழிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிடம் உதவி கேட்கவில்லை. பின் எதற்காக இன்று இந்திய அரசாங்கம் 800 டன் உணவுப் பொருள்களை அனுப்பிவைக்கிறது? எதற்காக தமிழ்நாடு பணத்தை மக்களிடம் திரட்டுகிறது. இதை யாரிடம் கொடுக்கப் போகிறார்கள்? அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேருமா? பழ.நெடுமாறன் சேர்த்த உணவுப் பொருட்களும், மருந்துகளும் ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னமும் போய்ச் சேராமல் அழிந்துவிட்டனவே.

ஈழத்து மக்கள் குரல் இவர்கள் காதுகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் கேட்பது இதுதான்.

அ) உலக தொண்டு நிறுவனங்களை திரும்பவும் அனுமதியுங்கள். அவர்களிடம் உணவுப் பொதிகளையும் பணத்தையும் கொடுத்தால் அது உரியவர்களிடம் போய்ச் சேரும்.

ஆ) இந்திய மண்ணில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க

வேண்டாம். இலங்கை ராணுவத்துக்கு போர் ஆயுதங்கள் கொடுக்க வேண்டாம். இலங்கைப் போர்க்களத்தில் இந்திய ராணுவத்தினர் பங்குபற்ற வேண்டாம். ஏழு கோடி தமிழ் சகோதரர்களை உள்ளடக்கிய இந்தியா, ஈழத்துத் தமிழர்களை அழிக்க நடக்கும் போரில் உதவி செய்யக் கூடாது. இ) இலங்கை அரசிடம் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் வழி என்று சொல்லி வரும் இந்திய அரசு தொடர்ந்து படை ஆயுதங்களும், ராணுவ, ஆள் உதவியும் வழங்குவதுதான் ஈழமக்களால் தாங்க முடியாததாக இருக்கிறது. தமிழகத்தில் இப்போது ஏற்பட்ட எழுச்சியும், ஒருமித்த ஆதரவும் ஈழமக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் பெரும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வேண்டும்தான். ஆனால் அது வந்து சேராது என்பது அவர்களுக்குத் தெரியும். முன்பு ஒருமுறை இந்தியா அனுப்பிய உணவு, மக்கள் இறந்தபிறகுதான் அங்கு போய்ச் சேர்ந்தது. ஈழ மக்கள் அதை 'வாய்க்கரிசிக்கு வந்த அரிசி' என்றுதான் இப்பவும் குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஓர் ஊடகவியலாளர் இப்படி வர்ணித்தார். 'எங்களுக்கு உணவு எதற்கு? ஆரோக்கியமாகச் சாவதற்கா? நாங்கள் கேட்பது சாவை நிறுத்த, பசியை நிறுத்த அல்ல.' போர் நிறுத்தச் செய்திக்காகவே ஈழமக்கள் ஏங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.

இலங்கை ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஓர் அதிகாரி என்னிடம் ஒருமுறை சொன்னார். 'விமானிகள் குண்டுகளை எடுத்துக்கொண்டு இலக்கு நோக்கிப் புறப்படுவார்கள். சிலவேளை இலக்கு கிடைக்காமல் திரும்ப நேரிடும். குண்டுகளுடன் திரும்பி வந்தால் மற்ற விமானிகள் கேலி செய்வார்கள். அதற்குப் பயந்து வழியிலே எங்கேயாவது தள்ளிவிடுவார்கள். இப்படிச் சாவு தினம் நடக்கிறது.'

800 டன் உணவும் 40 கோடி ரூபாயும் சாவை நிறுத்தப் போவதில்லை.

சந்திப்பு: கிருஷ்ணா டாவின்ஸி நேர்காணல் - தீராந்தி


(நீண்டதொரு செவ்வியின் ஒரு பகுதி மட்டும் இங்கே நன்றியுடன் பிரசுரமாகியுள்ளது)

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

Scholarship Plan [RESP]

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

ஆலய சன்னிதானங்களில்

கனடா றிச்மன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் றிச்மன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை 8:00 மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி மூன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செல்வாய்க்-கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவிட உள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் கவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

**நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை**

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

**உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய**




ஆலோசனைகளுக்கு

சுவசலப்பு தீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET



Sabesan's Choice!



விருது பெற்ற தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம் மற்றும் நிலக் கம்பளம் பொருத்தும் வேலைகளில் தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை

தொடர்பு கொண்டால்

பலன் புரியும்!

416 605 1990

அதிபர் பிரயாணம்..

நோகாத நடை எனப் பண்பாளராக அப்பாடசாலையில் பலகாலம் சேவித்த நல்ல உள்ளம் கொண்ட பண்பாளர். மட்டுவில் இருந்து வந்து போவார். நான் வந்த பேருந்து திரும்பி வரும் பொழுது அவர் வந்து விடுவார். அனேகமாகக் காலை 7:30க்கெல்லாம் அவர் பாடசாலையில் இருப்பார். கடமை உணர்வு மிக்கவர் கண்ணியவான். ஓர் அறைதான் அதிபராகிய எனக்கும் உப அதிபராகிய அவருக்கும் லிகிதர் அவர்களுக்கும் பொதுவானது. லிகிதர் 8:30 வரையில் தான் வருவார். ஆகவே உபஅதிபர் சிவஞானம் அவர்கள் பாடசாலை நடைமுறை மாத்திரமல்ல அந்த ஊர்வர்களின் பண்பு பற்றியும் நிறையவே சொல்லித் தருவார். பொதுவாகவே சாதிப்பித்து கொண்டவர்கள் என்பது நான் அறிந்திருந்தது.

“எத்தாருக்குப் போனாலும் புத்தாருக்குப் போகாதே, காத்திருக்க உண்பான் கஞ்சிக்குள் சுழியோடி மீன்பிடிப்பான் கோத்திரத்தில் உள்ள குணம்”

என்பது அந்த ஊரைப்பற்றிய பல்வேறு தன்மை பெற்ற பாடல். ஆகவே அவர் மூலமாக பல விஷயங்களை என்னால் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது. அவை எனது பாடசாலை நிர்வாகம், ஆசிரியர் பெற்றோருடனான தொடர்பாடல், தர்மகர்த்தா சபையினருடன் உறவாடல் போன்றவற்றிற்கும் பெரிதும் உதவியது. ஒரு தந்தை போன்று பரிஷுடன் அவர் என்னை வழி நடத்தியது இன்றும் என் நினைவில் நிற்கும் பெரும் செயல். நான் எடுத்த உடனேயே கைகளால் மாணவர்களுக்கு கன்னத்தில் அறைந்து விடுவேன். பல சமயங்களில் அவர் என்னைக் கெஞ்சாத குறையாக அப்படிச் செய்யாதீர்கள். பிரம்பினால் அடியுங்கள் என அறிவுரை தந்துள்ளார்.

மகாஜனக் கல்லூரியில் நான் அதிபர் பதவி ஏற்று நடத்திய ஐந்து ஆண்டுகளையும் அதன் இரண்டாவது பொற்காலம் என்பார்கள். ஆனால் உண்மையில் எனது அதிபர் வாழ்க்கையின் பொற்காலமாக நான் கருதுவது புத்தார் சோமாஸ்கந்தாவில் அதிபராக இருந்த ஐந்து வருடங்களையே. அதற்கு உறுதுணையாக நின்றவர் உப அதிபர் சிவஞானம் அவர்களே.

AJ: The Rooted Cosmopolitan நூல் வெளியீடு

ஈழத்தின் முன்னணிப் படைப்பாளியும், விமர்சகரும், யாழ். பல்கலைக்கழக ஆங்கிலப் போதனாசிரியராக இருந்தவருமான (மறைந்த) ஏ. ஜே. கனகரத்தினா பற்றிய ‘AJ. The Rooted Cosmopolitan’ என்னும் ஆங்கில நூலின் வெளியீட்டு விழா இந்த மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இங்கிலாந்தின் லண்டன் ஈஸ்ட் ஹாமிலுள்ள ட்றினிர்ரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழியல் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு 011 44 208 472 8323, 011 44 581 9383 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.



“ஆசை, ஆசை இப்பொழுது போராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது?”

வீடு வாங்கும் உங்கள் ஆசைகளை நினைங்களாக்கிவிட இன்றே அழையுங்கள்...

"Honesty, Integrity, Professionalism"

சாள்ஸ் தேவசகாயம் M.A


Sales Representative

Direct: 416-284-5555

24Hrs: 416-284-4751

880 Ellesmere Rd., Suite 203
Scarborough, Ont. M1P 2W6

ROYAL LEPAGE
Connect Realty, Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED



Graphic Land - 647. 219. 7576

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவிப்புகள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

ஆறு மணித்தியாலங்கள் தொலைக்காட்சியுடனும் கணினித் திரைகளுடனும்

கனடியச் சிறுவர்கள் ஒரு நாளில் 6 மணித்தியாலத்திற்கும் கூடிய நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலும், வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவதிலும், கணினி பாவிப்பதிலும் செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் உடல் விளையாட்டுக்களில் செலவிடும் நேரம் குறைகிறது அல்லது முற்றாகத் தவிர்க்கப்படுகிறது. சிறுவர்களும், பதினம் வயதினரும் வாரத்தில் ஏறத்தாழ 42 மணித்தியாலங்களை இவ்வாறு செலவிடுகின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவிலும் மூன்று மடங்கு அதிகமாகும். இதன் பெறுபேறாக, பலர் பாடசாலைகளில் உடற்பயிற்சிப் பாடங்களில் தோல்வியடைந்திருப்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.

10 இலிருந்து 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், சராசரியாக ஒரு நாளில் 6 மணித்தியாலங்களைச் செலவழிக்கின்றனர். இரண்டு மணித்தியாலங்களே இவர்களின் பொழுதுபோக்கிற்கு பரிந்துரைக்கப்பட்ட நேரமாகும். பாடசாலை செல்லாத சின்னஞ்சிறுவர்கள், கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்க்கின்றனர். அவர்களுக்கு 30 நிமிட நேரமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கனடா நான்காவது முறையாக தொடர்ச்சியாக D தரத்தை Active Healthy Kids Canada என்னும் பெறுபேற்று அட்டையில் பெற்றுள்ளது. முதலாவது முறையாக F தரத்தை திரைகளில் செலவிடுதல் என்னும் உப பிரிவுக்குப் பெற்றுள்ளது. இந்த பெறுபேற்று அறிக்கையின்படி, 90 வீதமான சிறுவர்களும் பதினம் வயதினரும் ஒரு நாளில் குறைந்தது 90 நிமிடமாவது உடற்பயிற்சியில் செலவிட வேண்டுமென்ற கனடிய பரிந்துரையினை பூர்த்தி செய்வதில்லை என்பது சுட்டிக்காட்டுகின்றது.

உடற்பயிற்சி போதாமை காரணமாகவே சிறுவர்களிடையேயான உடற்பருமன் அதிகரிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 20 வருடங்களில் இது மூன்று மடங்காகியுள்ளது. 2 இற்கும் 17 இற்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர்களில் நான்கில் ஒருவர் பருமன் கூடியவராகவுள்ளார்.


குழந்தைகளுக்கு வேண்டாம்

மருந்தகங்களில், மருத்துவரின் சிப்டை இல்லாமலே வாங்கக் கூடிய இருமல் தடிமன் மருந்துகளை நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாமென மருந்துத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மருந்தினால் சுகமடைவதனை விட, பிள்ளைகளுக்கு அதனால் பாதிப்புகள் ஏற்படலாம் என குழந்தை மருத்துவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். இந்த மருந்துகளை தயாரிப்பாளர்களே விற்பனை செய்யாமல் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனர்.

பணவீக்க வேலையிழப்பு கற்றலுக்கு ஏற்ற காலம்!

தற்பொழுது உலகளாவிய ரீதியாக ஏற்பட்டு வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பலர் வேலை வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை தோன்றியுள்ளது. தீமையிலும் நன்மையாக, இக்காலத்தை தமது கல்வித் தரத்தை உயர்த்துவதில் செலவிடுவது புத்திசாலித்தனமாகும். நீண்டகாலம் ஒரே தொழிலில் சலிப்படைந்து வேறு துறையினைத் தேர்வதற்கு நேரம் பார்த்திருந்தவர்களும், செய்யும் தொழிலிலே மேலதிக பயிற்சி, பட்டம் தேவை என்பவர்களும் கூட இந்தக் காலத்தில் தமது தொழிலுக்கு வேண்டிய துறைகளில் சேர்ந்து கல்வியைத் தொடர்வது நல்லது.


இதற்கான பல்வேறு வழிகளையும் கனடிய அரசாங்கம் கூட யோசித்து வருகின்றது. மேலதிக நிதிகளை ஒதுக்குதல் இதில் ஒன்றாகும். வேலை இழப்புக் கால காப்புறுதியில் இருப்பவர்கள் (Unemployment Insurance) அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்விக் கூடங்களில் சேரலாம். பகுதி நேர, முழு நேர வேலைகளில் இருப்பவர்கள், தன்னார்வத் தொண்டராக சில வேலையிடங்களில் சேர்ந்தவர்கள் உட்பட, பயிற்சியுடனான கற்றல் (apprenticeship) முறை மூலம் 135 இற்கும் அதிகமான துறைகளில் கனடிய கல்லூரிகளில் பயிலலாம். பகுதிநேரமாகவும் பாடங்களைப் பயிலலாம். இக் காலத்தில் பாடங்களுக்குத் தேவையான செலவில் 70 வீதம் வரை அரசாங்கம் செலுத்தும். இப் பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதில்லை. உதாரணம்: ECE எனப்படும் Early Childhood Education டிப்ளோமாவை Seneca கல்லூரியில் பெறலாம். மேலதிக விபரங்களுக்கு www.edu.gov.on.ca இணையத் தளத்திலும், 905-837-7746, 1 800 461-4608 என்னும் இலக்கங்களில் தொடர்பு கொண்டும் பெறலாம்.



DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office




SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA

3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய மிரதம் குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்